

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
a monthly information digest
Digitized by Noolaham Poaludurai
noolaham.org | aavanaham.org

18 வது ஆண்டில்
18th Year



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

தொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576

மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்டோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்

இணை ஆசிரியர்
றஞ்சி திரு

உதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்

உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்

பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்

விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்

பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவகப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்

தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்

மாதாந்தம்
5000 பிரதிகள்

ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

போரியல் விஞ்ஞானி

உலகம் பூராவமுள்ள தமிழ் மக்களையும் ஒரு நொடியில் கலங்க வைத்த ஒன்றாக பிரிகேடியர் பால்ராஜின் திடீர் மரணம் அமைந்து விட்டது. ஈழத்தமிழர்களின் தீரமிகு நீண்ட விடுதலைப் பயணத்தில் உயிரும் உடலுமாக நிறைந்து, கால் நூற்றாண்டு காலத்தை மண்ணினதும் மக்களினதும் மீட்புக்காக அர்ப்பணித்த முதன்மைத் தளபதியை அதிமுக்கிய காலகட்டத்தில் இழக்க நேர்ந்துவிட்டது.

வீரம் செறிந்த வன்னி மண்ணின் மைந்தனான பிரிகேடியர் பால்ராஜ், 1983 இன அழிப்பையடுத்து மக்கள் போராட்டத்தில் தன்னை இணைத்தவர். நான்கு ஈழப்போர்களிலும் முன்னிலையில் நின்று தலைமை தாங்கியவர். களங்கள் பல கண்ட வீரவேங்கை. 'உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு' என்பதை வேதவாக்காகக் கொண்டு, தலைமையின் நம்பிக்கைச் சின்னமாக மிளிர்ந்து விழுமியம் சேர்த்தவர். தலைவரின் விருப்பறிந்து படை நகர்த்தித் தலை நிமிர்த்திய மகாவீரன்.

குடார்புத் தரையிறக்கம், இத்தாவில் ஊடறுப்புத் தாக்குதல், ஆனையிறவு வெற்றிவாகை, கிளிநொச்சி மீட்பு, மாங்குளம் முறியடிப்பு என்பவை பிரிகேடியர் பால்ராஜின் புகழை என்றும் சுமந்து நிற்பவை. பத்துக்கும் அதிகமான போராட்டக் களங்கள் இவனது முதற் பாதத்தைப் பதித்து வைத்துள்ளன.

எவராலும் ஒருபோதும் அண்ட முடியாதென்று சிங்கள தேசம் கொக்கரித்த ஆனையிறவைப் புலியிறவாக்கிய இந்த உயரிய மறத்தளபதி, அங்கு புலிக்கொடியேற்றிய 2002 ஏப்ரல் 22 நாள், தமிழ்த்தாய் தன் நெற்றியில் வீரத்திலகம் இட்ட நாள்.

“விடுதலைப் புலிகள் ஈட்டிய இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்” என்று தமிழீழ தேசியத் தலைவர் தமது அறிக்கையில் கூடியதன் ஊடாக, அந்த முதன் நிலைத் தளபதியின் ஆற்றல் மிக்க ஆளுமை, இலட்சிய தாகம், அபார துணிவு, அசுர வேகம், நுண்ணிய தாக்குதல் உத்தி, நேர்த்தியான படை நகர்த்தும் மாண்பு, கூட்டுக்குலையாத குறிதவறாச் செயற்பாடு, போர்ப் பண்பு எனும் இன்னோரன்ன உயர்நிலைத் தகைமைகளை உணர முடிகின்றது.

இதனால்தான் சிங்களதேசப் படைகளுக்கு இவர் என்றும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துள்ளார். “இதுவே விடுதலைப் போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின” என்னும் தலைவரின் வார்த்தைகள், ஒரு வீர விருட்சத்தின் அபூர்வ வாசனையை நுகரத் தருகின்றது.

தலைசிறந்த படையணித் தளபதி, வீரத்தின் குறியீடு, படைத்துறையின் பாட நூல், விடுதலைக் கனவைத் தாங்கிச் சுழன்றடித்த புயல், இலட்சிய நெருப்பில் சுடர் விடும் ஒளி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ், எம்மத்தியில் வாழ்ந்த போரியல் விஞ்ஞானி .

தமிழீழ தேசத்தின் சுதந்திர மூச்சாக, ஒவ்வொருவர் உள்ளிருந்தும் இயக்கும் உயிர் மூச்சாக பிரிகேடியர் பால்ராஜ் என்றும் ஒன்றி நின்று குறி காட்டுவார்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250
Fax: 416 921 6576

email
tamilsinfo@sympatico.ca

Produced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)

Published by
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editor and
Production Manager
Sasi Pathmanathan

Assistant Editors
Anton Kanagasooriyar
Quintus Thuraiasingam

General Manager
S.T. Singam

Circulation Manager
R. R. Rajkumar

Public Relation
R. Sivalingam
S. Thirumuruga

P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradesan
N. Vimalanathan

Technical Support
Haran Graph

Monthly
5000 Copies

Annual
6000 Copies

வெளிவிவகார அமைச்சர் Maxime Bernier பதவி துறந்தாரா? தூக்கி வீசப்பட்டாரா?

கனடிய மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த மக்சிம் பேணியர் தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரின் அலுவலகம் கடந்த மாதம் 25ம் திகதி பிற்பகல் அறிவித்தது. பேணியர் பற்றிய பல தகவல்களை அவரின் முன்னாள் காதலி ஜூலி குல்லர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வ ஒளிபரப்பாவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னராக பேணியர் பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பேணியர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியின் சில பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர். 'மோட்டார் சைக்கிள் குழு' என்னும் குற்றவாளிகள் குழுவுடன் தொடர்புடைய ஜூலியுடனான மக்சி பேணியர் விவகாரம் அம்பலமானதிலிருந்து அவரைக் காப்பாற்றி வந்த ஸ்டீபன் ஹாப்பரால், இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாது போய்விட்டதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்தக் கட்டத்திலேயே பதவி விலக்கப்பட்டதாகவும், ஆனாலும் அரசின் பெயரைக் காப்பாற்ற அது பதவி விலக்கலாக மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அரசியலில் வலுவான எதிர்காலமுள்ளதாக நம்பப்பட்ட பேணியர் அரசாங்க செலவில் தமது பிரச்சனைக்குரிய காதலியைப் பல வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதும், அரசு கரும் நடவடிக்கைகளில் காதலி பங்கேற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷையும் காதலி ஜூலி அமைச்சர் பேணியருடன் பயணித்த வேளையில் சந்தித்துள்ளார்.

இந்த வருட ஏப்ரல் மாதத்தில் ஜூலி வசிப்பிடத்துக்குச் சென்றிருந்த பேணியர், அரசாங்கத்தின் முக்கிய கோவையொன்றை அங்கு விட்டுச் சென்றது ஜூலியால் பகிரங்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அவரைப் பதவி நீக்கத் திடீர்சங்கற்பம் புண்டன.

அதற்கு முன்னராக பேணியரின் பதவி விலகல் செய்தியை பிரதமரின் அலுவலகம் வெளியிட்டது. இருப்பினும் இவ்விடயத்தை இத்துடன் நிறுத்திவிட எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை.

கனடிய அரசின் பாதுகாப்பு விடயங்கள் பகிரங்கமாகி, குற்றவாளிகள் அறியும் வகையில் நடந்தமைக்காக பேணியர் மீது சட்டப்படி பொலிஸ் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இவை வலியுறுத்தி வருகின்றன.

புதிய குடிவரவுச் சட்டம் அமுலானால் தேக்கநிலைக் காலம் 10 வருடமாகும்? Under new immigration law, wait time to grow from 6 to 10 years

ஸ்டீபன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் சிறுபான்மை அரசாங்கம் தனது இரண்டு வருட கால ஆட்சியின் முடிவில், முற்றிலும் புதியதான குடிவரவுச் சட்டமொன்றினைத் தயாரித்தது. மார்ச் மாத நடுப்பகுதியில் இந்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது அமுலுக்கு வருமானால், வெளியிலிருந்து கனடாவில் குடியேற விண்ணப்பிக்கும் ஒருவர் விசா பெற பத்து வருடங்கள் ஆகலாமென்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய குடிவரவுச் சட்டமானது, ஏற்கனவே ஆறாண்டுகள் தேக்க நிலையிலிருக்கும் விண்ணப்பங்களின் காத்திருப்புக் காலத்தைக் குறைக்குமென்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், எதிர்மாறாக இது பத்தாண்டுகளாக அதிகரிக்குமென்று பல கனடிய மைய ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகின்றன.

கனடிய வரவு செலவுத் திட்டத்தின் ஓரங்கமாக இந்தப் புதிய சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசு முயலுகின்றது. ஆனால், இதனைத் தடைப்படுத்தும் உத்திகளை எதிர்ணிகள் மேற்கொண்டுள்ளன. அதேசமயம், நாடாளுமன்ற குடிவரவு விவகார உபகுழுவும் இந்தச் சட்டமூலத்தைப் பின்போடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

புதிய சட்டமூலம், குடிவரவுத் திணைக்களத்துக்குக் கூடிய அதிகாரங்களை வழங்காது. குடிவரவுத்துறை அமைச்சருக்கே வழங்குகின்றது. இதனால், முழுத் தகைமை வாய்ந்த விசா விண்ணப்பத்தையும் அமைச்சர் அரசியல் கண்ணோடு நிராகரிக்கும் வாய்ப்புண்டு என்று புதிய குடிவரவாளர் சேவை நிறுவனங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

தற்போது 925,000 விண்ணப்பங்கள் தேக்க நிலையிலுள்ளன. இவைகளுள் 80 வீதமானவை வெளிநாடுகளிலிருந்து செய்யப்பட்ட விண்ணப்பங்கள். 200ஆம் ஆண்டில், வெளிநாட்டு விண்ணப்பங்களின் தேக்கத் தொகை சுமார் ஐந்து லட்சமாகவிருந்தது.

2006, 2007ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு விண்ணப்பங்களின் தேக்கத் தொகை அறுபதினாயிரத்தால் அதிகரித்து, தற்போது இத்தொகை சுமார் ஏழு லட்சத்து நாற்பதாயிரமாகியுள்ளது. இந்தப் படிநிலையில் தேக்கநிலை செல்லுமானால் 2012ஆம் ஆண்டில் தேக்கநிலை

விண்ணப்பங்களின் தொகை பதினாறு லட்சமாகும். அதேசமயம் காத்திருப்புக் காலமும் பத்து வருடங்களாகும். தற்போது இது 5-6 வருடங்களாகவுள்ளது.

கனடா வருடாந்தம் இரண்டரை லட்சம் பேருக்கு நிரந்தரக் குடியரிமை வழங்குகின்றது. இவர்களுள் சுமார் 25,000 பேர் அகதிகள் வகுப்பினைச் சேர்ந்தவர்கள்.

அறுபது வீதமானவர்கள் பொருளாதார நோக்கங்களுக்காக வருபவர்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 50,000 பேர் வருடாந்தம் தொழில் தகைமைகளுடன் குடியேற விசா வழங்கப்படுகின்றனர். இதற்காக இவர்கள் விண்ணப்பித்துவிட்டு 5-6 வருடங்கள் காத்திருக்கின்றனர். இதனைக் குறைக்கவே புதிய குடிவரவுச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் சொல்கின்றது.

ஆனால், துறைசார்வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துகள் இதற்கு எதிர்மாறானது. புதிய குடிவரவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கலான 2008 பெப்ரவரி 26ஆம் திகதிக்குப் பின்னர் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாகவும், இங்கு 'அரசியல்' சார்புக் கைவரிசைக்கு இடமுண்டு என்றும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதிய குடிவரவுச் சட்டம் அமுலுக்கு வருமானால் தேக்க நிலையிலுள்ளவர்களில் சுமார் 50,000 பேர் அவர்களது விண்ணப்பங்களை வாயஸ் பெறுமாறு கேட்கப்படலாமென்றும் ஒரு செய்தி தெரிவிக்கின்றது. ஆனால் இதனை எவரும் ஊர்ஜிதம் செய்யவில்லை.

மறுபுறத்தில் புள்ளிகளின் அடிப்படையில், விசா வழங்குவதை மாற்றியமைக்க அமைச்சர் ஆலோசித்து வருகின்றாராம். தற்போதைய புள்ளி முறையில், நூறு புள்ளிகளில் ஒருவர் 67 புள்ளிகளைப் பெற்றால் அவர் சித்தியடைந்தவராகின்றார். வயது, கல்வித் தகைமை, கனடிய மொழிகளிலுள்ள அறிவாற்றல், தொழிற் தகைமை, தொழில் பயிற்சி, தொழில் அனுபவம், நிகழ்காலத் தொழில் ஆகியவைகளின் அடிப்படையில் தற்போது புள்ளி வழங்கப்படுகின்றது.



செந்தி

தமிழர் தகவல் பதினோராவது ஆண்டாக நடத்தும் கனடிய தின விழா

2008 ஜூன் 30ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 6:30 மணி முதல்
ஸ்காபரோ பேர்ச்மவுன்ட் வீதியிலுள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெறும்.
நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள், சிறியோர் முதியோர் அரங்குகள், மாணவர் போட்டிப் பரிசளிப்புகள்.....

அனுமதி இலவசம்!

கனடிய தின வைபவத்தை முன்னிட்ட மாணவர் விவேகப் போட்டி

முதலாம் பரிசு: தங்கப் பதக்கம்

அனைத்துக்கும் சரியான விடையளிக்கும் அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

விடைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்:

2008 ஜூன் 20 வெள்ளிக்கிழமை

கனடாவின் எந்தப் பாகத்திலுமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் பங்கு புற்றலாம். விடைகள் மாணவரால் தமிழில் மட்டும் எழுதப்பட வேண்டும். விடையுடன் சேர்த்து மாணவரின் முழுப்பெயர், வயது, கல்வி கற்கும் பாடசாலையின் பெயர், வகுப்பு, வீட்டு முகவரி, வீட்டுத் தொலைபேசி இலக்கம் ஆகியவைகளையும் தவறாது எழுத வேண்டும். போட்டி தொடர்பான கடித/தொலைபேசித் தொடர்புகள் எதுவும் ஏற்கப்படாது.

விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

Canada Day Quiz Contest - 2007

P.O.Box - 3, Station - F, Toronto, Ontario. M4Y 2L4.

போட்டிக்கான கேள்விகள்

1. ஒன்றாயியோ மாகாண அரசு இந்த ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்திய விடுமுறை நாளின் பெயர் என்ன? இது எந்த மாதத்தில் வரும்?
2. 2008ஆம் ஆண்டு தமிழர் தகவல் விருது பெற்றவர்கள் எத்தனை பேர்? அவர்கள் பெயர் என்ன?
3. கனடாவில் அதிக தொகையில் அச்சடிக்கப்பட்டு, அதிக தொகையில் மக்களால் பெறப்பட்டு, வாசகர் தொகையிலும் முன்னணியில் நிற்கும் வாராந்தத் தமிழ்ப் பத்திரிகை எது?
4. ரிவிஜ தொலைக்காட்சி/சி.எம்.ஆர் வானொலிச் சேவை நிறுவனங்களால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவையின் பெயர் என்ன? இது எந்த மாகாணத்தில் ஒலிபரப்பாகின்றது?
5. கனடிய நாடாளுமன்றத்தின் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்த வருடத்தில் எப்போது நடைபெற்றது. இதில் எந்தெந்தக் கட்சிகள், எத்தனை ஆசனங்களை வென்றன?
6. தற்போது கனடியர்கள் ஜி. எஸ் ரி (GST) வரியாக ஒரு டாலருக்கு எவ்வளவு சதம் செலுத்துகின்றனர்?
7. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளரின் பெயர் என்ன?
8. ஈழத் தமிழரின் தாயக யூரியான வட-கிழக்கு மாகாணத்தில் எத்தனை நிர்வாக மாவட்டங்கள் உள்ளன? அவற்றின் பெயர் என்ன?
9. கனடியத் தமிழரின் மிகப்பெரிய நூலகத்தின் (தமிழ்) பெயர் என்ன? இது எங்கு அமைந்துள்ளது?
10. தமிழர் தகவலின் முதலாவது இதழ் எந்த வருடம், எந்த மாதம் வெளிவந்தது?
11. ஒன்றாயியோ மாகாண லெப்டினன்ட் கவர்னரின் பெயர் என்ன? இப்பதவியை ஏற்பதற்கு முன்னர் இவர் என்ன தொழில் புரிந்தார்?
12. கனடிய மத்திய அரசின் கீழ் மட்டும் வரும் முக்கிய இரண்டு அமைச்சுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
13. கனடிய தின வைபவம் உத்தியோகபூர்வமாக எந்த மாதம் / எந்தத் திகதியிலிருந்து, எந்த மாதம் / எந்தத் திகதி வரை கொண்டாடப்படும்?
14. கனடாவின் மூன்று பிரதேசங்களின் (Territories) பெயர்களையும் குறிப்பிடுக?

SRI LANKA IS KILLING TAMIL civilians UNDER THE CLOAK OF FIGHTING TERRORISM

The civil war in Sri Lanka is one of the most protracted and bloodiest conflicts in South Asia. It has claimed more than 70,000 lives and displaced more than 1.2 million people. Unlawful killings and assassinations of Tamils by government agents; politically motivated killings; abductions for ransom, enforced disappearances; arbitrary arrests and detentions; denial of fair public trial; government corruption; lack of transparency, infringement of freedom of movement continues unabated with paralysis of the institutions empowered to investigate and prosecute and consequent impunity for abusers. The many *ad hoc* commissions of inquiry of the past two years have accomplished nothing, while disappearances and political killings continue; especially civilian deaths have multiplied in the violence wracked north and east.

Repression has been employed against Tamil civilians, journalists and publishers, local and international NGO workers, human rights activists and business people. Some journalists, human rights activists and aid workers have been killed while others have been abducted or detained without charge.

With the advent of President Rajapakse to the pinnacle of power, repression of Tamils has become both the norm and the fashion. He seems to disbelieve the existence of an ethnic problem and tends to reduce the North-East crisis to a mere case of terrorism. Since his assumption of power there have been more than 5,000 deaths and displacement of 300,000 civilians in Northeast. More than 1,000 disappearances have been recorded within government controlled territory. The President has declared an all out war to capture Tamil territory under the cloak of fighting terrorism.

International Human Rights Organisations like International Commission of Jurists and Human Rights Watch (HRW) have expressed grave concern over the prevalent trend of disappearances and abductions and the culture of impunity at all levels of the government.

As STATE sponsors of terrorism, Sri Lanka's record is far more gruesome than Cuba, Sudan, North Korea, Syria, and Iran.

There is a slow collapse of the rule of law, national minorities and the opposition are being vilified as traitors and LTTE agents. Incidents of violence targeting civilians are on the increase. And with the government having mindlessly withdrawn from the Ceasefire Agreement the floodgates have been opened for an open season for civilian killings both in the north and the south.

It is time the international community, especially Canada, take decisive steps to pressure the GoSL to abandon the path of militarism and opt for a negotiated political settlement. The UN member states should go beyond expelling Sri Lanka from the Human Rights Council. During the Holocaust or Apartheid in South Africa, the international community did not act fast enough.

Canada can offer Sri Lanka many lessons in the art of good governance, that is, democracy, human rights, political pluralism and the rule of law. The Canadian Prime Minister Harper recently noted that, *"throughout its history, the accommodation of minorities - regional, ethnic, linguistic or religious - has been critical to Canada's overall health as a country. Our Government considers diversity to be one of Canada's greatest strengths, and we are pleased to support initiatives to preserve and promote pluralism"*.

A way out of the political quagmire and an end to the bloodshed is to recognize Tamil people's moral and legal entitlement to STATEHOOD. Bruce Fein, the former Deputy Attorney General of US says, *"The history of the persecution of the Tamil people easily justifies Tamil statehood, with boundaries to be negotiated,"* and points out, *"The Declaration of Independence proclaims: "When a long train of abuses and usurpations, pursuing invariably the same Object, evinces a design to reduce [a people] under absolute Despotism, it is their right, it is their duty, to throw off such Government, and to provide new Guards for their future security."*

MASSACRES (May 16th and 23rd of 2008)

16 Tamils killed by Claymore attack by DPU

On May 23, 2008 16 civilians from an extended family including 6 mothers, 4 girls and 2 boys were killed in a Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) Claymore attack that targeted a Hiace van returning from Muzhangkaavil hospital to Kilinochchi on Murukandi - Akkaraayan Road. The SLA has stepped up DPU attacks in LTTE controlled Vanni.


2 Tamil civilians killed by bombing

On the same day a baby sleeping in her cot and a seventeen year old girl were killed and the baby's mother was injured when Sri Lanka Air Force bombers dropped bombs over their home in Katpadu in Sundikulam in Kilinochchi. The people in this area are fisher folk who got displaced from Vadamardchi east in Jaffna due to shelling by the Sri Lanka military and were living here in order to continue with their fishing for their livelihood. Ten homes were also destroyed by the bombing.

Sri Lankan Air Force bombs civilian settlements

On May 16, 2008 Sri Lankan Air Force aerial bombers carried out several sorties over the civilian settlements in the Vadamardchi east area from 7.00 am in the morning. More than 16 bombs were dropped. Kaddaikadu Roman Catholic MV school, Vadamardchi, Multi Purpose Cooperative Society building and some civilian homes were damaged in the bombing. Bombs fell and exploded just 300 meters from the school and shrapnel fell on the school buildings causing damage.

On the same day four 4 civilians were injured in a claymore attack, carried out by the Sri Lanka DPU in Moonrumurippu near the northern border of Vavuniya district.



மணி வேலுப்பிள்ளை
எழுதும் புதிய தொடர் - 03

ஒரு சொல் பல பொருள் கோவை

ENGLISH - தமிழ்

a baby girl = பெண் குழந்தை

the baby of the team = அணியில் மிகவும் இளமையானவர்

This garden is our principal's baby = இப்பூந்தோட்டம் எம்
அதிபரின் ஆக்கம்

Please don't leave me holding the baby = தயவுசெய்து உனது
பொறுப்பை என்மீது சுமத்த வேண்டாம்

Throw the baby out with the bathwater = குளிக்கவார்த்த
தண்ணீரோடு சேர்த்து குழந்தையை வீசு = தலையில் காயம்
என்று தலையையே வெட்டி எறி

back door = பின் கதவு

by (through) the back door = பின் கதவு வழியாக

get back home = வீடு திரும்பு

Let's put this idea on the back burner = இந்த எண்ணத்தை
நாம் கிடப்பில் போடுவோம்

look back = திரும்பிப் பார்க்க

stand back = பின்னுக்குத் தள்ளி நில்

hold back your tears = உன் கண்ணீரைக் கட்டுப்படுத்து

lie on your back = மல்லாந்து படு = நிமிர்ந்து படு

You scratch my back and I'll scratch yours = நீ எனக்கு
முதுகு சொறி, நான் உனக்கு முதுகு சொறிகிறேன்

at the back = பின் புறத்தில்

on the back of the cheque = காசோலையின் பின் புறத்தில்

at (in) the back of my mind = அடிமனத்தில்

back to back = முதுகோடு முதுகாக

behind my back = எனக்குத் தெரியாமல்

Don't be on my back = என்னை நிர்ப்பந்திக்காதே = என்னை
நச்சரிக்காதே = எனக்கு ஆக்கினை தராது = என் முதுகில்
ஏறியிருந்து வற்புறுத்தாதே

Get off my back = என்னை நச்சரிப்பதை நிறுத்து

You'll have your back to the wall if you do so = நீ அப்படிச்
செய்தால் மாட்டுப்படுவாய் (அகப்படுவாய்)

break the back of the enemy = எதிரியின் முதுகெலும்பை முறி

turn your back = எதிர் முகமாகத் திரும்பு = எதிர்த் திசை
சயில் திரும்பு

turn your back on our demand = எமது கோரிக்கையைக்
கைவிடு (நிராகரி)

back and forth = திரும்பத் திரும்பு = இடத்துக்கு இடம்

back up = பின்னகரு

My parents back my education = என் கல்விக்குப் பெற்றோர்
துணை நிற்கிறார்கள்

back the wrong horse = தோற்கும் தரப்பை ஆதரி

back down = விட்டுக் கொடு

back off = பின்வாங்கு

back out of the deal = பேரத்திலிருந்து விலகு

bad company = தகாத கூட்டு

a bad dream = கெட்ட கனவு

a bad mistake = பாரதூரமான தவறு

Your attitude is bad for our relationship = உன் உள்பான்மை
எம் உறவைக் கெடுக்கவல்லது

I've got a bad back = எனக்கு முதுகு வேதனை தருகிறது =
எனக்கு முதுகு நோகிறது

bad temper (mood) = சினம்

feel bad = உள்ளம் வருந்து

keep a balance between your family and work = உன்

குடும்பத்துக்கும் வேலைக்கும் சரிநிகரான முக்கியத்துவம் கொடு

keep your balance = நிலைநில்

lose your balance = நிலைதடுமாறு

bank balance = வங்கி நிலுவைத் தொகை

use a balance = ஒரு தராசைப் பயன்படுத்து

on the balance of evidence = இருதரப்பு நியாயங்களையும்
கருத்தில் கொள்கையில்

Our future hangs in the balance = எமது வருங்காலம்
நிச்சயமற்ற நிலையில் உள்ளது

The sudden gust of wind caught (threw) me off balance =
சுடுதியாக வீசிய காற்று என்னை நிலைகுலையச் செய்தது

On balance, the export market has done well = எல்லா
விபரங்களையும் கருத்தில் கொள்கையில், ஏற்றுமதிச் சந்தை
நன்கு செயற்பட்டுள்ளதாகத் தெரிகிறது

How long can you balance on one leg? = உன்னால் எவ்வளவு
நேரம் ஒரு காலில் நிற்க முடியும்?

balance family and work = குடும்பத்துக்கும் வேலைக்கும்
சரிநிகரான முக்கியத்துவம் கொடு

balance of payments = சென்மதி நிலுவை = இறக்குமதி
கொடுப்பனவுக்கும் ஏற்றுமதிக் கொடுப்பனவுக்கும் இடையில்
உள்ள வேறுபாடு

balance of power = வலுச் சமநிலை

balance of trade = வர்த்தக நிலுவை = இறக்குமதிப்
பெறுமதிக்கும் ஏற்றுமதிப் பெறுமதிக்கும் இடையில் உள்ள
வேறுபாடு

balance sheet = ஐந்தொகை
(தொடர்ந்து வரும்)

பல வீடுகளிலுள்ள பிள்ளைகள் இந்த மாதத்துடன் தமது இரண்டாம் நிலைப் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள். பல்கலைக் கழகங்களுக்கோ, அன்றேல் சமூகக் கல்லூரிகளுக்கோ அடுத்த கல்வியாண்டில் அதாவது செப்டம்பரில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள். இந்நாட்டிற்கு புலம் பெயர்ந்த பெற்றோர்கள் - அவர்கள் எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை - இந்தியர்கள், சீனர்கள், இத்தாலியர்கள், கிரேக்கர்கள் இன்னோரன்னவர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் உயர் கல்வி அடைவுகளே தமது முன்னேற்றத்திற்கு ஒரு அளவுகோலாக அமைவதாகக் கருதுகின்றனர்.

தமது பிள்ளைகள் தமது கனவுகளை நனவாக்கி விட்டனர் என இறும்பூதெய்தும் அதே நேரத்தில் பலவிதமான மனச் சஞ்சலங்களையும் எதிர்நோக்கும் காலம் இது. ஒன்றாயியோவில் 19 பொது பல்கலைக் கழகங்களும், 24 சமூகக் கல்லூரிகளும் - 100 க்கு மேற்பட்ட வளாகங்களும் காணப்படுகின்றன. ஆகவே இங்கு பல்கலைக் கழகப் பிரவேசம் என்பது மிகவும் இலகுவான ஒரு விடயமாகும். அதிலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று, நான்கு பல்கலைக் கழகங்களில் கூட அனுமதி கிடைத்திருக்கலாம். எத்தனையோ பாடநிரல்கள் காணப்படுகின்றன. அதற்கு எல்லையே கிடையாது. எதனைப் பிள்ளைகள் தெரிவு செய்வது, எந்தப் பல்கலைக் கழகத்திற்குச் செல்வது எனப் பலவிதமான வினாக்களுக்கு விடை தேடும் நேரம் இது. பல பெற்றோர் தங்கள் எவ்வாறு எல்லாம் வரவேண்டும் என்று கனவு கண்டார்களோ அவற்றை தங்கள் பிள்ளைகள் மூலம் ஈடேற்ற ஆசைப்படுவார்கள். அதற்கெல்லாம் இங்குள்ள பிள்ளைகள் மசிய மாட்டார்கள். அவர்களுக்கு எனப் பலவிதமான ஆசைகள், அபிலாஷைகள் தோன்றியிருக்கும். அதற்கும் மேலால் அவர்களின் சகாக்களின் உபதேசம் ஒரு புறம் ஆதிக்கம் செலுத்தும். ஆகவே இவற்றிற்கு அமையத்தான் அவர்கள் முடிவு எடுப்பார்கள். அவர்களோடு போட்டி போட்டு தோல்வியைத் தழுவாமல், அவர்களின் தெரிவுகளைப் பற்றி நாமும் கூடிய வரையில் உசாவி எங்களால் இயன்ற புத்திமதிகளைக் கூறுவது தான் புத்திசாலித்தனமான செயலாகும். இக் காலகட்டத்தில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மனதில் தோன்றும் சில கேள்விகளுக்குரிய விடைகள்:-

1. எனது மகன் வீட்டிலிருந்து பல்கலைக் கழகம் செல்வதை விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு அவர் தூரத்திலுள்ள பல்கலைக் கழகம் சென்று விடுதியில் தங்கிப் படிப்பது விருப்பமில்லை. இதில் எதனைச் செய்வது நல்லது?

விடை: இது ஒரு தனிப்பட்ட முடிவு. வீட்டிலிருந்து சென்றால் பலவிதமான அனுகூலங்கள் உண்டு - வீட்டுச் சாப்பாடு, பெற்றோரின் உதவி, இவற்றோடு பணச்

பல்கலைக்கழகத் தெரிவுகள் Choosing a University

செலவும் குறைவாக இருக்கும். ஆனால் சில பிள்ளைகள் வீட்டிலிருந்து செல்வது இரண்டாம் நிலைப் பாடசாலையின் தொடர்ச்சி போல் இருக்கும் (Extended secondary school) என விரும்புவதில்லை. எப்பொழுது பல்கலைக் கழகம் செல்வோம், இந்தப் பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவோம் என ஆசைப்படும் பிள்ளைகளும் உண்டு. ஆகவே இது ஒவ்வொரு பிள்ளையினதும் சொந்த விருப்ப, வெறுப்பாகும். இதில் எது நல்லது என்பது கிடையாது.

2. எனது மகன் தற்பொழுது தான் சென்று கொண்டிருக்கும் பல்கலைக் கழகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால், வேறு பல்கலைக் கழகம் செல்ல விரும்புகிறார். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

விடை: இங்கு பல்கலைக் கழகங்களுக்கு மாறீச் செல்வது ஒரு சாதாரண விஷயம். பல்கலைக் கழகத்தால் விலகி நின்றுவிட்டு,



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

திரும்பவும் கல்வியைத் தொடரல் சகஜம். ஆனால் ஒவ்வொரு பல்கலைக் கழகமும் மாற்று விசேட சித்தி கொள்கைகளைக் கொண்டுள்ளன (Transfer credit/advanced standing policies). அவை பற்றி நன்றாக உசாவுதல் நலம். ஏற்கனவே படித்த படிப்பு வீணாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் புதிதாக ஆரம்பிக்கும் நிரலுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ததை எழுத்து மூலம் ஊர்ஜிதப்படுத்திய பின்பே புதிய நிரலுக்கு செல்ல வேண்டும் (Pre requisite requirements).

3. பெயர் பெற்ற பல்கலைக் கழகங்களுக்குச் செல்வது நலமா - அல்லது சிறிய பல்கலைக் கழகங்களுக்குச் செல்வது நலமா?

விடை: இந்நாட்டில் வசதிகள், வாய்ப்புக்களைப் பொறுத்தமட்டில் பல்கலைக் கழகங்களுக்கிடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. University of Toronto, Queens, Western, Waterloo என்பவற்றை திறமான பல்கலைக் கழகங்கள் எனக் கூறுகிறார்கள். (Exceptional Universities). பெரிய பல்கலைக் கழகங்களில் வகுப்புகளின் அளவு பெரிதாக இருக்கும் என்றும், விரிவுரையாளர்களை அணுகுவது கலப்பமல்ல என்றும் நினைப்பதுண்டு. ஆனால் அப்படியல்ல. இங்கும் பல்கலைக் கழகங்களை வளாகங்களாகப் பதிந்துள்ளனர். அத்துடன்

மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு செயற்பட வேண்டியுள்ளது. ஆகவே எந்த ஒரு பல்கலைக் கழகத்தைப் பற்றியும் பூரணமாக அறிய வேண்டுமாகில் அங்கு ஏற்கனவே கல்வி கற்கும் மாணவர்களோடு கதைத்துப் பார்த்தலே நல்ல விளக்கத்தைக் கொடுக்கும். அத்துடன் அவ்வளாகத்தையும் சுற்றிப் பார்த்தல் நல்லது.

4. ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் புதுப் புது நெறிகள் ஆரம்பிக்கப்பட்டபடி இருக்கின்றன. இதில் எதனை தெரிவு செய்வது என முடிவு எடுக்க முடியாமல் எனது மகள் கஷ்டப்படுகிறா?


விடை: முன்பு எமக்குத் தெரிந்தவர்கள் செய்யாத ஒரு நெறியைப் பின்பற்றுவதற்கு துணிவு ஏற்படாமல் இருப்பது சகஜம். அதன் பின் விளைவுகள் எப்படியாக இருக்குமோ, வேலைச் சந்தையில் இதற்குக் கிராக்கி இருக்கா என நினைக்க இடமுண்டு. ஆனால்

இங்குள்ள பல்கலைக் கழகங்களில் போதிய நெகிழ்ச்சி காணப்படுகிறது (Flexibility) எந்த ஒரு பாடநெறியும் வீண் போவதில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதனை பாவித்து வேறு ஒரு தொழிலுக்குரிய நிரலை (Professional Courses) பின்பற்ற முடியும். பல பிள்ளைகள் தாங்கள்

முதல் 3, 4 வருடங்கள் படித்த பட்டப் படிப்புக்கும், இப்பொழுது பார்த்தும் தொழிலிற்கும் ஒரு விதமான தொடர்பும் இல்லை என்று கூறுவதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இந்த முதல் முதல் பெற்ற பட்டம் தான் பின்னர் பெற்ற உயர் பட்டங்களுக்கு இட்டுச் சென்ற பாதையாக அமைந்தது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். இங்கு வேலை வாப்புக்களும், வேலைக்கேற்ற தன்மைகளும் எந்நேரமும் மாற்றம் அடைந்தபடியே இருக்கிறது. ஆகவே ஒரு வேலையில் இருப்பவர்கள் கூட எந்நேரமும் கற்றபடி இருக்க வேண்டியுள்ளது. இங்கு கல்வி என்பது வாழ்க்கை முழுக்க கற்க வேண்டியுள்ளது (Life long learning). ஆகவே புது நெறிகளைப் பின்பற்றுவதில் தயக்கம் ஏற்படத் தேவையில்லை.

5. ஒன்றாயியோ மா காணத்திற்கு வெளியே பெற்ற தகைமைகளை எவ்வாறு அளவீடு செய்யலாம்?...

விடை: இது எம்மவர்க்குப் பொருத்தமான ஒரு வினா. இலங்கையில் பல்கலைக் கழகப் பிரவேச வகுப்பிலே கல்வியை முடித்த பின்போ, அன்றேல் பல்கலைக் கழகம் சென்று அதனைத் தொடர முடியாமல் இடைநிறுத்தியவர்களோ எம்மவர்கள் மத்தியில் கணிசமான தொகையில்



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

'பிழைக்கும்' வழி

ஒரு சீட்டை நடத்துதல். மாதத்துக்கு ஆயிரம் டாலர். 20 பேரைப் பார்த்துப் பிடித்தல். நல்ல கிழவன் கிழவியாராய்த் தேடிப் பிடித்தால் நல்லது. அதிகம் கழிவு வரும் என்று சொன்னால் பென்சன் காசைப் பெருக்கும் ஆசையில் அடித்து விழுந்து வருவார்கள். முதலாவது தொகை 20,000த்தையும் எடுத்துக்கொண்டு எங்காவது ஓடி மறைதல். தொகை காணாது போனால் இரண்டாவது சீட்டைச் சேர்த்துக்கொண்டும் ஓடலாம். வேண்டுமானால் ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வரலாம். துணிந்து வரலாம் ஏனென்றால் உங்களுடைய சீட்டுக்காரர் பலபேர் இருக்கமாட்டார்கள்.

எங்கை ஓடுவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த வழி சரிவராது. ஓடும் இடம் தெரியாத பேய்வெட்டிகள் இரண்டாவது வழியை முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.

நன்றாகத் தெரிந்த நண்பர்கள் பத்துப்பேரிடம் கடன் கேட்டுப் பார்க்கவும். உயிர் காக்கும் தோழர்கள் தோள் கொடுத்து உதவுவார்கள். பின்னர் அவர்கள் செய்த உதவியைப்பற்றி மறந்து விடுங்கள். கொடுத்த கடனை அவர்கள் திருப்பிக் கேட்கையில் நீங்கள் அவர்களுடைய குணாதிசயங்களைப் புகழ்ந்து கூறி, செய்த உதவிக்கு அவர்களைப் பாராட்டிக் கடனை அடைக்க மேலும் ஒரு வருட அவகாசம் கேளுங்கள். அவர்கள் கட்டாயம் தருவார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு காலத்தைக் கழியுங்கள். அவர்களுக்குப் பயந்து நீங்கள் எங்கேயும் ஓடவேண்டியதில்லை. வேண்டுமானால், அவர்களைப் பயமுறுத்தி ஓட வைப்புகள்.

ஆட்களைக் களவாகக் கொண்டுவந்து இறக்குதலும் நல்லதொரு பிழைக்கும் வழி. இது கொடிகட்டிப் பறந்த காலம் போய்விட்டது என்று நினைக்க வேண்டாம். இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அனால் யாருக்கும் தெரியாது. அதுதான் இந்தத் தொழிலின் வெற்றி. இறக்கும் கூலியும் இப்பொழுது ஏறிவிட்டது. ஆட்களும் எவ்வளவும் தரத் தயாராக இருக்கிறார்கள். முதலிலே பேரத்தைப்பேசி முற்பணத்தைக் கொஞ்சம் அதிகமாகவே வாங்க வேண்டும். பின்னர் கொண்டுவந்து இறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இறக்காது போனால் யார் கேட்கப் போகிறார்கள்? வுக்கா வைக்கப் போகிறார்கள்? எதற்கும் இந்தத் தொழிலுக்குக் கொஞ்சம் துணிவு வேண்டும். துணிவு இல்லாதவர்கள் அடுத்த வழிக்குச் செல்லலாம்.

இந்த வழி கடை ஒன்றைத் திறக்கும் வழி. சாப்பாட்டுக் கடையாக இருந்தால் நல்லது. அதை இன்னொரு தமிழன் நடத்தும் கடைக்கு எதிர்க்கடையாகத் திறந்தால் இன்னும் நல்லது. அந்தக் கடையில் சாமான்கள் விற்கும் விலைகளிலும் நீங்கள் குறைவாக விற்கவேண்டும். அந்தக் கடைக்குச் செல்லும் வாடிக்கைகாரர் எல்லோரையும் உங்கள் கடைக்கு வரப்பண்ணும் அளவுக்கு பொருட்களை மலிவாக விற்க வேண்டும். அரைவாசி விலைக்கு விறறாலும் பரவாயில்லை. நடப்படுவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நடப்பட்டால்தான் வங்குரோத்து (bankruptcy) அடிக்கலாமே!

இதுகள் எல்லாம் வில்லங்கமான வேலைகள் என்று மனதார நீங்கள் நினைத்தால், மிகச் சலமாகவே ஒரே நாளில் - அதுகூடத் தேவையில்லை - ஒரு மணித்தியாலத்தில் ஆயிராதிபதியாகக் கூடிய வழி ஒன்று இருக்கு. ஆனால் அதனை இங்கு பகிரங்கமாகச் சொல்ல பிழைக்கும் வழிகள்(தமிழருக்கு) அதிகமாகவுள்ள இந்த நாட்டுச் சட்டம் தடையாக இருக்கிறது. நீங்களே யோசித்து அந்தநங்கமாகச் செய்யவும். மற்றவர்களுக்குச் சொல்லவே கூடாது. சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியுந்தானே.

எங்கிருந்தாலும் வாழ்க! எப்படி என்றாலும் வாழ்க!

பல்கலைக்கழகத் தெரிவுகள்

காண்படுகிறார்கள். இதற்கு ஒவ்வொரு பல்கலைக் கழகத்தையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தங்களுக்குரிய பிரத்தியேகமான நிபந்தனைகளை வைத்துள்ளனர் (Policy). பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்குமான அமைச்சுக்கும், பல்கலைக் கழக அனுமதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை (Ministry of Training Colleges, and Universities). எமது நாட்டில் இருந்து கொணர்ந்த பெறுபேறுகள் தாய்மொழியில் இருக்கலாம். ஆகவே ஆங்கிலப் புலமை பற்றிய அளவீடும் தேவைப்படலாம். T.O.E.F.L என்ற ஆங்கிலப் புலமை அளவீடு உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இங்கு ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தங்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஆங்கில பொதிகளையும், அளவீடுகளையும், வகுப்புகளையும் கொண்டுள்ளன. அவற்றைத்தான் தமது பல்கலைக் கழக மாணவர்களின் அளவீடாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகவே தனிப்பட்ட முறையில் விரும்பிய பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொள்வதே சரியான முறையாகும்.

6. தபால் மூலம் கற்கை நெறிகளை வழங்கும் பல்கலைக் கழகங்கள் உண்டா?

விடை: பல பல்கலைக் கழகங்களும், சமூகக் கல்லூரிகளும் "தூர கல்வி" (Distance Education) மூலம் பல கற்கை நெறிகளை வழங்குகின்றன. பல இளம் தாய்மார்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்பதை இங்கு காணக் கூடியதாக உள்ளது. சிறையிலிருக்கும் கைதிகள் கூட இவ்வாறு பட்டங்களைப் பெறுவது சகஜம். இதற்குரிய இணையத் தளமாகிய Distance Education at Ontario - Colleges & Universities இது பற்றிய விபரங்களை உள்ளடக்கியுள்ளது. 21 சமூகக் கல்லூரிகள் ஒன்றிணைந்து online courses ஐ வழங்குகின்றன. ontario.com என்ற இணையத் தளத்தில் இது பற்றிய தகவல்களைப் பெறலாம். தனிப்பட்ட பல்கலைக் கழகங்களையோ, சமூகக் கல்லூரிகளையோ தொடர்பு கொண்டாலும் இது பற்றிய விபரமான தனிப்பட்ட விபரங்களை அறியலாம்.

இந் நாட்டில் பல்கலைக் கழகம் செல்வது ஒரு கடினமான காரியம் அன்று. அங்கு தொடர்ந்து செயலாற்றுவது தான் கடினமான விடயம். இந் நாட்டில் 40% இடையில் விட்டு விலகல் (Drop out) காணப்படுகிறது. இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். ஒன்று பல்கலைக் கழகத்திற்கும், இரண்டாம் நிலைப் பாடசாலைக்கும் இடையே பாரிய இடைவெளி (Big Gap) காணப்படுகிறது. பல மாணவர்களால் இதற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு பல்கலைக் கழக வாழ்க்கைக்குரிய மனமுதிர்ச்சியோ, மன ஆயத்தமோ காணப்படவில்லை (Mental maturity/Readiness). அதிலும் இப்பொழுது 12 வகுப்புடன் இன்றைய மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்ல வேண்டியுள்ளது. சில பிள்ளைகள் வீட்டில் நல்ல கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து விட்டு, பல்கலைக் கழகத்தில் கிடைக்கும் அதீத சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதனால் தமது பெற்றோரையும் ஏமாற்றி, தமது வாழ்க்கையையும் பாழடிக்கிறார்கள். பல்கலைக் கழக வாழ்க்கையின் வெற்றியும், தோல்வியும் பிள்ளைகளின் கைகளிலேயே உள்ளது. இன்றைய தொழில் சந்தையில் ஒரு பட்டத்தை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது. ஆகவே மேன்மேலும் பல பட்டங்களைப் பெற வேண்டும் என்ற ஆசையுடன் தமது உயர்கல்வியை பிள்ளைகள் ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கமைய பிள்ளைகள் தமக்கு ஒரு ஸ்திரமான உயர்கல்விக்கான அத்திவாரத்தை அமைத்துக் கொள்ளுதல் அவசியம்.

இளமைக்குத் தக்காளி!

இளமையாகக் காணப்படுவதற்கு lycopene எனும் பதார்த்தம் அதிகளவில் காணப்படும் உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதன் அவசியத்தை கனடிய ஊடகங்கள் அண்மைக் காலமாக அதிகளவில் தெரிவித்தன. இதில் தக்காளி முதலிடத்தை வகிக்கின்றது. தக்காளி அதிகம் சாப்பிடாதோர், கொய்யாப்பழம், கிரேப் பழம் (Grapefruit), தர்ப்பூசணி (Watermelon), சிவப்பு வகை ஆரஞ்சு போன்றவைகளை உண்ணலாம்.


இளமை மட்டுமல்ல, இரைப்பை சம்பந்தப்பட்ட புற்றுநோய்களையும் 30-60% வரை குறைப்பதாக பல ஆய்வுக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஆண்களுக்கு வரும் புரொஸ்ட்ரேற்று புற்றுநோயையும் 21% இனால் குறைக்கின்றது.

வாகனம் செலுத்துகையில் தொலைபேசிப் பாவனை விரைவில் தடையாகும்!

ஒன்றாறியோ மாகாணத்தில் வாகனங்களைச் செலுத்துகையில் செல்லிடத் தொலைபேசி மற்றும் 'பிளாக்பெரி' போன்ற இலத்திரனியல் உபகரணங்களைப் பாவிப்பதற்குத் தடை வரப்போகின்றது. இதற்கான அறிவித்தலை ஒன்றாறியோ முதலமைச்சர் டாலர்ன் மக்கன்ரி விடுத்துள்ளார். தற்போது பாவனையிலுள்ள இலத்திரனியல் உபகரணங்களை மட்டுமன்றி எதிர்காலத்திலும் நடைமுறைக்கு வரவுள்ளவைகளைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் அமுலுக்கு வருமென்று மக்கன்ரி கூறியுள்ளார். இவ்வருட இறுதிக்குள் புதிய சட்டம் நடைமுறைக்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் அலைகளின் உதைபந்தாட்ட இறுதியாட்டம்

ரொறன்ரோ கடல் அலைகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் இந்த மாதம் 14 திகதி காலை பதினொரு மணி தொடக்கம் இரவு பத்து மணி வரை மின்னொளியில் Birchmount & Finch இல் அமைந்துள்ள சில்வர்ஸ்பிரிங் அரங்கில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 416 799 9304 இலக்கத்தை அழைக்கவும்.



பொன்னையா விவேகானந்தன்

தொடர்

பொன்னின் பொழிகை

16

உடைவு

உடைதல் மிகவும் இயல்பானது.

உடைதல் நடப்பது. உடைத்தல் நடத்தப்படுவது.

இரண்டுமே நடந்துகொண்டிருக்கின்றது.

உடைதலின் ஊடாக ஆக்கங்களும் நிகழ்கின்றன. அழிவுகளும் நிகழ்கின்றன.

உடைத்துப் பார்த்தால்தான் உள்ளிருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்கின்றது ஒரு விதி.

உடைக்க முயன்று உள்ளிருப்பதை அழித்து விடாதே எனக் கூறுகின்றது மற்றொரு விதி. உடைக்க வேண்டாம் என்றவர்கள் உடைக்காமல் இருந்ததில்லை. உடைக்க வேண்டும் என்றவர்கள் எல்லாவற்றையும் உடைத்தில்லை.

சில உடைவுகளில் உண்மைகள் வெளிப்படுகின்றன.

வேறு சில உடைவுகளில் எஞ்சியிருக்கும் உண்மைகளும் இறந்து விடுகின்றன.

இயற்கை உடைக்கப்படுவதற்காகவே பலவற்றை உருவாக்குகின்றது.

முட்டை உடைகின்றது குஞ்சு பிறக்கின்றது

குமிழி உடைகின்றது வெறுமை தெரிகின்றது.

இரண்டும் உலகின் இயல்பைச் சொல்கின்றன.

இயல்பை மீறி உடைக்கப்படக் கூடாதவற்றையும் உடைக்க முயல்கிறது மனிதம்.

கல்லை உடைத்தான் தீ வந்தது.

நெல்லை உடைத்தான் அரிசி வந்தது

நிலத்தை உடைத்தான் எல்லை பிறந்தது

தன்னை உடைத்தான் சாதி பிறந்தது

உணர்வை உடைத்தான் உண்மை அழிந்தது.

உலகில் பலவும் மூடப்பட்டிருக்கின்றன. மூடப்பட்டிருப்பவை

திறக்கப்படக்கூடியவை. திறக்கப்படக்கூடியவற்றை மனிதம் திறப்பதில்லை, உடைத்திருக்கின்றது.

மற்றொருபுறத்தில், சில திறக்க முடியாதவை. உடைக்கப்பட வேண்டியவை.

எனினும் திறக்கும் என்ற நம்பிக்கையில் உடைக்கத் திறனின்றி கதவு திறக்கப் பாடிக்கொண்டிருக்கின்றது மனிதம்.

உடைப்பதற்கு ஏற்படுத்தப்படும் போராட்டங்களும், அதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் போராட்டங்களுமே போர்க்களங்களை உருவாக்குகின்றன.

தாம் உருவாக்கியவற்றைத் தாமே உடைப்பதுவும் மனிதத்தின் முரண் இயல்பு. இல்லறத்தை உருவாக்கினர். உடைத்தவன் துறவறம் போனான்.

கோயில் உருவாக்கப்பட்டது உடைத்தவன் கடவுள் இல்லை என்றான்.

கொள்கைகள் உருவாகின. அதை உடைத்தவன் புதிதாய் ஏதோ சொன்னான்.

எவ்வளவுதான் முயன்றாலும் சிலவற்றை உடைக்க முடிவதில்லை.

உலகம் உருண்டை என்றவனை உடைத்த மூடத்தனத்தை,

உலக்கை கொண்டு இடித்தாலும் அடிமை உறக்கத்தில் இருந்து சிலரின் எழுத இயல்பை,

வெறி கொண்டெழுகின்ற இலட்சிய வேட்கையை, தீயைத் தின்று இருளைக் கிழித்து, ஓளியைத் தேடும் புனிதரின் பயணத்தை உடைக்க முடிவதில்லை.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

பச்சை நாகரிகம்

கோடை காலத்தில் கனடாவில் நன்கு வெளியே தெரிந்து எல்லோரையும் சற்று உற்றுப் பார்க்க வைப்பது - பச்சை நாகரிகம். உடல் தழுவும் இக்கலாசாரத்தை இங்கு தமிழர் பெரிதும் மோகிப்பதில்லை.

தமிழரின் கைவிடப்பட்ட நாகரீகம் இது என்ற கருத்தும் கைவிடப்பட்ட தமிழரின் நாகரீகம் இது என்ற கணிப்பும் இன்னமும் சிலரிடம் நிலவுகின்றது.

அநாதியில் ஜப்பானிய சுதேசிகளான அய் னுகளும் நியூஸிலாந்தின் பழங்குடியினரான மவோரிகளும் இக்கலாசாரம் தோன்ற தோள் கொடுத்தனர்.

இளமையிலே குத்திய பச்சை (tattoo) முதுமைவரை அழிவதில்லை என்ற பழமை மாறி பச்சை குத்துவதால் ஏற்படும் வலியும் செலவும் அதனை அகற்றுவதற்கு பண்டமடங்கு அதிகமாகும் என்ற நிலமை நவீன யுகத்திலுண்டு.

1980 க்கு முன்பாக ரொறன்ரோவில் 10 க்கும் குறைவான பச்சை குத்தும் நிலையங்கள் மறைவிடங்களில் இயங்கின. ஆனால் இன்றோ 500 க்கும் மேலான நிலையங்கள் கண்டகண்ட இடங்களிலெல்லாம் குத்துகின்றன. அதற்கு பச்சை குத்துவதில் தேர்ந்தவர்களின் வளர்ச்சியும் நவீன உபகரணங்களின் வருகையும் பச்சை குத்திக்கொள்வதில் உள்ள ஆர்வமும் காரணமாகலாம்.

சூரியன்- நட்சத்திரம்- புலி-ஒநாய்-காளைமாடு-சிலந்தி-பாம்பு-தேள்-சிறகு-ரோஜா-செவ்விந்தியர்-மண்டை ஓடு-ராட்சத பல்லி-டொல்பின்- ட்ராகன் போன்றன பல ஈழத்தில் பிரபலம் பெற்றிருந்தது பச்சையான நினைவுகள்.

காதலர்களுக்கு ஒரு காதல் சின்னமாகவும் பக்தர்களுக்கு உடனுறையும் தெய்வமாகவும் மூட நம்பிக்கையினருக்கு ஒரு தாயத்தாகவும் முரடருக்கு ஆழ் மன எண்ணப் பிரதிபலிப்பாகவும் பச்சை மேனியில் மிளிர்ந்து கோலமிட்டது.

உடல் சிதைவுற்றாலும் இலகுவில் பச்சை சிதிலமடைவதில்லை தீயில் எரியாது என்பதாலும் நீரில் கரையாது என்பதாலும் அகிலமெங்கும் ராணுவத்தினர் பலர் தமது விலா பகுதியில் பச்சை குத்துவதும் ஊன் அடையாளம் என்று அதை குறிப்பிடுவதும் பெரிய ராணுவ ரகசியமல்ல. இதுவரை தெரியாத தகவல்.

பல நாடுகளில் பெற்றோர் அனுமதித்தாலும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு பச்சை குத்துவது சட்ட விரோதமாகும். அத்துடன் சித்தப்பிரமை - சரும வியாதி உள்ளவர்கள் கர்ப்பினிகள் போதையில் சுய நினைவிழந்தோர் மீது பச்சை குத்தவும் தடையுண்டு.

அளவைப்பொறுத்து 15 நிமிடங்கள் முதல் பல தவணைகளில் பல மணித்தியாலங்கள் வரை பச்சை குத்துவதற்கு தேவைப்படும். அளவையும் தரத்தையும் குத்தப்படும் இடத்தையும் பொறுத்து 50 முதல் 500 டொலர் வரை கனடாவில் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

தோல் புற்று நோய் தோன்றுவதற்கும் ஒவ்வாமை ஏற்படுவதற்கும் தொற்று நோய்கள் சில தொற்றுவதற்கும் பச்சையும் பச்சையான ஒரு காரணம்.

ஆதியில் கூரான ஆயுதங்கள் மிருக எலும்புகள் மரக்கொப்புகள் போன்றவற்றால் தோலின் மீது ஆழமாக கீறி அக்காயங்களில் மூலிகைச்சாறு நிலக்கரி சாம்பல் மை ஆகியவற்றினால் பச்சை குத்தப்பட்டன. அலங்காரம் ஊட்டியது.

தற்பொழுது மின்சார உபகரணங்களால் இரசாயன வர்ணக் கலவைகளுடன் தோல் படலத்தின் ஆழமான கீழ் மண்டலத்தில் பச்சை குத்தி பதிக்கப்படுகின்றது. ஒரு விநாடிக்குள் 80 முதல் 150 தடவைகள் வரை மின் ஊசிகளால் தேவையான அளவு மையினை தோலினடியில் புகுத்த முடியும்.

லேசர் கதிர் சிகிச்சை மூலம் பச்சையை நீக்கலாம். கறுப்பு நீலம் ஊதா சிவப்பு இலகுவிலும் பச்சை மஞ்சள் சிரமத்துடனும் லேசரால் அகற்ற முடியும். பச்சை விட்டுச்செல்லும் தழும்தழுமென் தோற்பகுதிகளில் தாமதமாகவும் தடிப்பான தோற்பகுதிகளில் விரைவாகவும் நீங்கும்.

கனடிய பல்கலைக் கழகங்களில் அவசர தகவல் பரிமாற்றம்

கடந்த வருடம் அமெரிக்காவில் வேர்ஜினியா ரெக் கல்வி வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகளையடுத்து, கனடிய பல்கலைக் கழகங்கள் ஆபத்தான நேரங்களில் துரிதமாக மாணவர்களையும், தமது உத்தியோகத்தர்களையும் எச்சரிப்பதற்கான வழிமுறைகளை தயார்படுத்தி வருகின்றன. துப்பாக்கிச் சூடு, நெருப்பு மற்றும் பிற ஆபத்தான சந்தர்ப்பங்களில் தொலைபேசியினூடாக வரி வடிவில் செய்திகளை துரிதமாக பரிமாறுவதற்கு ஆயத்தங்கள் செய்யப்படுகின்றது. சில பல்கலைக்கழகங்கள், பல வகை செய்திகளை பாதுகாப்பான இடத்திற்கு செல்வது உட்பட தேவைக்கேற்ப பலவகைப்பட்ட கட்டடங்களில் உள்ளவர்களுக்கு அனுப்புவதற்கு தயார் செய்கின்றன.

பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் 40 வீதமான மாணவர்கள் தம்மை பதிவு செய்துள்ளனர். அப்பல்கலைக்கழக உத்தியோகத்தர் ஒருவரின் கூற்றுப்படி, தமது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஏதாவது ஆபத்து நேருமிடத்தில் உடனடியாக எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

யோர்க் பல்கலைக்கழகமும் தற்போது இதே மாதிரியான ஒரு திட்டத்தை அமுல்படுத்த ஆயத்தப்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட 80% மாணவர்கள் கைத்தொலைபேசிகளை வைத்துள்ளனர் எனவும், அவசர நேரத்தில் வரி வடிவ தகவல் மூலம் ஏறத்தாழ 60,000 மாணவர்களை 15 நிமிடத்திற்குள் தொடர்பு கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வேர்ஜினியா ரெக் சம்பவத்தின் போது, அவசர செய்தியை ஈ-மெயிலில் எல்லோருக்கும் அனுப்ப கிட்டத்தட்ட 2 மணியத்தியாலங்கள் அலுவலக ஊழியர்களுக்கு தேவைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அறிவின்மை அதிகரிப்பு

சுகாதார அறிவென்பது, சுகாதார மருத்துவ வசதிகளை அணுகுவது, புரிந்து கொள்வது, தகவல்களை பாவிப்பது என வரையறுக்கப்படுகின்றது. அரைவாசிக்கும் மேற்பட்ட கனடியர்கள் நாளாந்தம் தமது உடல்நிலை சம்பந்தமாக தேவையான முடிவுகளை எடுப்பதற்குகந்த சுகாதார அறிவுடையவர்களால் என கனடிய சுகாதார திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இந்நிலையானது ஆபத்தானது என தெரிவித்துள்ள அறிஞர்கள் குழு, நாடாளவிய ரீதியில் இதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

முதியோரில் எட்டில் ஒருவரே தகுந்த சுகாதார அறிவுடையவராகக் காணப்படுகின்றார். மற்றையவர்கள் தாமே சுகாதார பிரிவுடன் சேர்ந்து செல்ல முடியாதவர்களாக இருப்பர் என அக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக முதியோரே பல்வகைப்பட்ட கடுமையான நோய்களுக்கும் ஆளாகுபவர்களாக காணப்படுவதனாலும், கூடியளவில் மருந்துகளைப் பாவிப்பவர்களாக உள்ளதனாலும், இந்நிலையானது கவலையளிக்கிறது என அக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் கனடாவுக்கு வந்தவர்கள், குறைந்த வருமானம், குறைந்த கல்வி அறிவுடையவர்கள், ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு தமது முதலாவது மொழியாகக் கொண்டிராதவர்கள் இந்த சுகாதார அறிவின்மையால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆய்வுகளின்படி குறைந்த சுகாதார அறிவானது குறைந்த ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுகிறது. அத்துடன், உயர்ந்தளவில் உள்ள நீரிழிவு நோய் - வாழ்க்கை முறை மாற்றங்களினால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய நோய் - குறைவாக இருக்கும் சுகாதார அறிவு கூடும் பொழுது என ஆய்வுகளைக்காட்டியுள்ளன.



சுயினர்ஸ் துரைசிங்கம்
கணினிப் பக்கம்

23

காக்க காக்க கணினி காக்க...

யுனிகோட் [Unicode] எழுத்துரு (ஒருதர அல்லது ஒருங்குறி எழுத்துரு)

யுனிகோட் (Unicode) என்பது எழுத்து வடிவிலான தகவலை எம்மொழியிலும் கணினிகளில் பயன்படுத்த உதவும் உலக அளவிலான ஒருங்குறி எழுத்துரு அல்லது குறிமுறை நியமமாகும்.

தமிழ் போன்ற சில மொழிகளுக்கு, ஒரு வரிவடிவத்திற்கு பலவித எழுத்துருக்கள் என்ற குழப்ப நிலை காணப்படுகிறது. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. பலதரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பாவிக்கின்ற குழப்பநிலை இருந்தபோது, TSCII என்ற தகுதர எழுத்துரு அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றுடன், ராம் (TAM), ராப் (TAB) போன்ற தகுதர எழுத்துருக்களும் பாவனைக்கு வந்தன. இந்த தகுதர எழுத்துருக்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது, கணினிப் பாவனையாளர்கள் அத்தனை இலகுவாக இதைப் பாவிப்பதற்கு இணங்கினார்கள் என்று சொல்ல முடியாது. இந்த தகுதர எழுத்துருக்களுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும், துணிந்து பாவிப்பதற்கும், பலருக்கு நீண்ட காலம் எடுத்தது என்பதே உண்மை.

ஒரு சாதாரண கணினி பாவனையாளருக்கு, எந்த எழுத்துரு நல்லது அல்லது உபயோகமானது அல்லது அழகானது என்பதைவிட, எந்த எழுத்துருவைப் பாவிப்பதற்கு இலகுவான ஒற்றை செயற்பாட்டு முறைமை நடைமுறையில் இருக்கிறது என்பதே முக்கியமானது. ஒரு ஆவணத்தைத் தயாரிக்கும்போது, இலகுவாக ஒரு எழுத்தில் தட்டச்சு செய்து, அதிலே பிரதி எடுத்து அல்லது அப்படியே மின்னஞ்சல் செய்து, பின்னர் அதே ஆவணத்தை எதுவித எழுத்துரு மாற்றமுமின்றி மென்வலையில் (internet) அல்லது இணையத்தில் (website) ஏற்றவும் பார்வையிடவும் வசதி கிடைக்கிறதா என்பது முதன்மைக் காரணியாக அமைகிறது.

மேற்குறிப்பிட்ட வாதத்தின் அடிப்படையில், முன்னர் பாவனையிலிருந்த பல்வேறு வகையான எழுத்துருக்களும், பலதரப்பட்ட சிரமங்களை உருவாக்கி வந்ததால், தகுதர எழுத்துரு (TSCII) மிகக்குறைந்த சிரமங்களுடன் கணினிப் பாவனையாளர்களைத் திருப்தி செய்து வந்தது. இருப்பினும், ஒரு கணினியில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தி பல்வேறு செயற்பாடுகளையும் செய்கின்ற தேவை எழும்போது, தமிழ்மொழிக்கான தகுதர எழுத்தில் சில வரையறைகள் இருந்தன. இதனால், தகுதர எழுத்துருக்களை அங்கும் இங்கும் கொண்டுசென்று உரிய குறியீட்டு வகைகளுக்கு மாற்றிச் செய்தும், இணையத் தளத்தை வைத்திருப்பவர்கள் கேட்கின்ற வகையில் மாற்றிச் செய்தும், பாவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக் கைதிகளாக பயனாளர்கள் காணப்பட்டார்கள். இவற்றையெல்லாம் சீர்செய்து, ஒரு பாவனையாளர், ஒரேயொரு கணினியில், தான் விரும்புகின்ற எத்தனை மொழிகளையும், எந்த வரையறையுமின்றி பாவிக்கவும், அப்படி பாவிக்கின்ற போது, எழுத்துரு குறித்த சிரமங்கள் எதுவும் எழாமல், எந்த மென்பொருட்களிலும் (Softwares), எந்த மென்வலையிலும், எந்த இணையத்திலும், எந்தக் கோப்புகளிலும் (Files), எந்த தரவுத் தளங்களிலும் (Database) ஒரே எழுத்துருவை அப்படியே பாவனைக்கு எடுத்துச்செல்ல ஏதுவாகவும் உள்வாங்கப்பட்டதே, ஒருதர அல்லது ஒருகுறி என்ற வகைக்குள் அடங்குகின்ற யுனிகோட் எழுத்துருவாகும்.

யுனிகோட் என்பது இத்தகைய வேறுபட்ட எழுத்துருக்களுக்கு மாற்றாக ஒரு நியம எழுத்துருவை நிறுவுவதற்கான திட்டம். இந்தத் திட்டம் தற்போது மிக வேகமாக வளர்ச்சியெற்று, ஒரு முழுமையான பொது எழுத்துருவாக அமைந்து பல்வேறு கணினி சூழல்களில் பாவனையில் உள்ளது என்பது முக்கிய விடயம்.

புதிதாகத் தோன்றும் XML போன்ற தரங்களும் யுனிகோட்டை அடிப்படைக் கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அத்துடன், XML ன் எதிர்கால பாவனை குறித்த சந்தேகங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம்.

எழுத்துரு (font) பாவனையில் இத்தனை குழப்பங்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு பதிலை அறிந்துகொள்ள, எழுத்துருவின் வரலாற்றை சற்றே தூசு தட்டிப் பார்க்கவேண்டிய தேவை எழுகிறது.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

பிரான்ஸ் அதிபரின் மனைவியின் படம்...

பிரான்ஸ் நாட்டினது அதிபர் நிக்கலஸ் சர்கோசி. கடந்த வருடம் ஏப்ரலில் இவர் பதவியேற்றதுடன், இவரது மனைவி சிசிலியாவுடன் மணமுறிவு ஏற்பட்டது.

சில நாட்களில், பொப் பாடகியும் 'மொடல்' அழகியுமான கார்லா புருனியைத் திருமணம் செய்தார். புருனியின் முழுநிர்வாணப் படமொன்று அண்மையில் ஏலத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1993ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை அமெரிக்காவில் வைத்து ஏலம் விட்டது ஒரு நிறுவனம். மிக்கேல் கேம்பி என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் படம் 91 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போயுள்ளது.

இதனை வாங்கியவர் சீன தேசத்துக் கோடீஸ்வரர் ஒருவர்.

சீனாவிலிருந்து வரும் தமிழ் வணக்கம்

சீனப் பெண்மணி சாய் யுனின் புதிய பெயர் வாணி. குவாங் லீயின் இன்றைய பெயர் விஜயலட்சுமி. சீன நாட்டு வானொலியில் ஆங்கிலம் கலக்காத தித்திப்புத் தமிழில் தினசரி நான்கு மணி நேரம் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள்.

இவர்கள் இருவரும் அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் தமிழில் உரையாடியதைக் கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

"சீன வானொலி 43 மொழிகளில் தினமும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. இவற்றுள் அதிக நேயர்கள் கேட்கும் மொழிகளில் தமிழ் மூன்றாவதாக உள்ளது. இந்தி, உருது, வங்காள மொழிகளிலும் சேவைகள் இடம்பெறுகின்றன" என்ற தகவலை வாணியும் விஜயலட்சுமியும் இங்கு வெளியிட்டனர்.

சிற்றலை ரேடியோவில் இந்திய நேரப்படி காலை 7:30-9:30, பின்னர் இரவு 7:30-9:30 தமிழ் நிகழ்ச்சி சீன வானொலியில் ஒலிபரப்பாகின்றது. வாரத்துக்கு சராசரியாக ஐயாயிரம் நேயர் கடிதங்கள் எழுதுகின்றனராம்.

இது எப்பிடி இருக்கு?

1970-80களில் யாழ்ப்பாணத்தவரான பீக்கிங் கந்தசாமி, பீக்கிங் சின்னத்தம்பி ஆகியோர் இந்த வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர்கள் என்றால் நம்புவீர்களா?

கலைஞரின் நேர்மைக்கு ஓர் உதாரணம்

தமிழக முதல்வர் கருணாநிதியின் நேரடித் தெரிவில் நியமனம் பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கடந்த கால வாழ்வு பற்றிப் பல புகார்கள்.

மத்திய காவற்துறையே அவர் தொடர்பாக விசாரணை நடத்துமளவுக்கு நிலைமை சென்று விட்டது.

சற்று ஆட்டம் கண்ட அந்த அம்மையார் கலைஞரிடம் நேரடியாகச் சென்று தமது பதவி விலகல் பற்றித் தெரிவித்துள்ளார். அவர் அனுமதி வழங்கவில்லை. பரவாயில்லை! ஆனால் இதற்கு அவர் கொடுத்த விளக்கம் வினோதமானது!

"எத்தனை ஊழல்கள் புரிந்து பொலிஸ் விசாரணையிலிருந்த பிரதீபா பட்டில் இந்திய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சி. நீ போய் உன் வேலையைப் பார்" என்று தைரியமுட்டி அவரை அனுப்பினாராம்.

"பிரதீபா பட்டிலை தி. மு. க எதற்காக ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தது என இப்போதுதானே தெரிகின்றது" என்று விகடன் விகடமாக எழுதியுள்ளது.

பிரதீபா பட்டில் ஜனாதிபதியாக இருக்கும்வரை களவு, கொலை, கொள்ளை, ஊழல் பேர்வழிகளுக்குக் கலைஞர் ஆட்சியில் பல இடங்கள் உள்ளன என்று நிச்சயமாக நம்பலாம். கலைஞரின் நேர்மை தலையுயர்த்திப் பறக்கின்றது.

உதாசனன் உலா விருந்து

அழுவதற்குக் கூட சுதந்திரம் இல்லையா?

வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர், மனைவியின் முகம் அழுது வீங்கிச் சிவந்திருப்பது கண்டு அதிர்ந்து போனார் - தாமும் அழாதகுறையாக.

ஏதாவது சுகமில்லையா? ஊரிலிருந்து 'கோல்' வந்ததா? யாருக்காவது ஏதாவது நடந்துவிட்டதா? கேள்வி மேல் கேள்வியை அடுக்கிப் போனார் கணவர். எல்லாவற்றுக்கும் இல்லையென்பதே பதிலாக வந்தது.

"அப்படியென்றால் என்ன நடந்தது?" என்று கோபமாகக் கேட்டார் கணவர்.

"தொலைக்காட்சி 'சீரியலைப் பார்த்து அழக்கூட எனக்கு சுதந்திரமில்லையா?' என்று கேட்டாராம் அந்த மனைவி. (ஒரு பேப்பரில் வந்தது).

வயது ஏற ஏற வேகமும் ஏறி ஏறி.....

இந்த அப்புவுக்கு வயது 85. மிக உற்சாகமானவர். வேகமாக நடப்பார். தனது தேவைகளை எவரது உதவியின்றித் தாமே செய்து முடிப்பவர்.

நடப்பதில் மட்டுமன்றி, கார் ஓட்டுவதிலும் இவர் 'சுனாமி'க்கு நிகர். நெடுஞ்சாலை 407ல் இவரது ஓட்டன்மொபைல் கார் பறந்து கொண்டிருந்தது.

பொலிசார் துரத்திச் சென்று பிடித்தனர்.

100 கி. மீ வேகத்தில் செல்ல வேண்டிய வீதியில் இவர் 160ஐயும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தார். "வங்கி முடுவதற்குச் சில நிமிடங்களே உள்ளன; நான் உணவுப் பொருட்களும் வாங்க வேண்டும்" என்று பொலிசுக்கு விளக்கம் கொடுத்தார் 85 வயது வாலிபர்.

சாரதி அனுமதி ஒரு வாரம் தடை; வாகனமும் ஒரு வாரத்துக்குப் பறிமுதல்; தண்டம் 2000 டாலர் - அது பற்றி அவருக்குக் கவலையில்லை.

ஆனால் ஒரு 'கின்னஸ்' சாதனை; கனடாவில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய முதியவர் இவர்தான். இது போதாதா?

கலாநிதிப் பட்டதாரிகள் கனடாவில் அதிகரிப்பு

கனடியத் தரவுகள் மையத்தின் அறிக்கையின்படி, கனடியப் பல்கலைக் கழகங்களில் கலாநிதிப் பட்டப்படிப்புக்கு சேருவோரின் தொகை அதிகரித்து வருவதாக தெரிகின்றது. 2000-2004 ஆண்டு காலப் பகுதிகளில் வருடத்திற்கு 7% இனால் கலாநிதிப் படிப்புக்கு சேருவோரின் தொகை அதிகரித்துள்ளது.

போலியான நூறு டாலர்கள்

ரொறன்ரோ நகரத்தில் போலியான நூறு டாலர் தாள்கள் பாவனைக்கு வந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸாரும், வங்கி ஊழியர்களும் எச்சரித்துள்ளனர்.

உடல் நிறையை தயிர் குறைக்கும்!

ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, கல்சியம் கொழுப்பு உடலில் சேருவதைக் குறைக்கும். இதன் மூலம் உடல் நிறை குறைவதை ஊக்குவிக்கின்றது. கல்சியம் குறைவாக உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிகளவில் உடல் நிறை கூடுபவர்களாகவும், குறைந்தளவில் நிறை குறைபவர்களாகவும், பெரிய, கொழுப்பான கொழுப்புக் கலங்களைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

தயிரை உணவில் சேர்ப்பதன் மூலம், கொழுப்பை சக்தியாக மாற்றும் விகிதத்தை அதிகரிக்கும். இதன் மூலம் உடல் நிறையை விரைவாகக் குறைவடையச் செய்யும். வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைக்கும் எனவும் அண்மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உடற்பருமானான, வயது வந்தோர், மூன்று வேளைக்கு கொழுப்பில்லாத தயிர் சாப்பிட்ட பொழுது, 22% அதிகமாக நிறை குறைந்தும், 61% உடற் கொழுப்பு குறைந்தும் காணப்பட்டனர். மற்றவர்களும் ஒப்பிடுகையில், 81% வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறைந்தவர்களாகக் காணப்பட்டுள்ளனர்.

ஒரு கப் கொழுப்பில்லாத வெறும் தயிரை ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதனால், அதிக புரதம், மிக அதிகளவிலான விற்றமின் B12, கல்சியம், நாகம் (Zinc) மற்றும் ஏனைய சத்துகளையும் பெறலாம்.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

கனடிய கடவுச் சீட்டுகள் (Passports) பெருமளவில் களவு போயுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சரியான தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும் களவுபோன கடவுச் சீட்டுகளின் தொகை பல்லாயிரமாக இருக்கலாமென்று கூறப்படுகின்றது. ஆட்களைக் கள்ளமாக இறக்குவதற்கும், வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இவை பயன்படுத்தப்படலாமென்று அரசாங்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் old city Hall கட்டிடத்தில் இயங்கும் நகர நீதிமன்றில், இரவு நேரங்களில் இடம்பெற்று வந்த வாகன - போக்குவரத்துத் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடுவிழாக் காணுகின்றன. இதற்குப் பதிலாக சனிக்கிழமைகளில் பரீட்சார்த்த பகல் நேர வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இரவு நேர நீதிமன்றங்கள் எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லையென்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாயியோ மாகாணத்தில் சுமார் 85,000 மக்கள் குடும்ப மருத்துவர்கள் இல்லாதிருக்கின்றனர். சுமார் 2,500 குடும்ப மருத்துவர்கள் இம்மாகாணத்தில் போதாதிருப்பதே இதற்குக் காரணம். ஒன்றாயியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்களாக இருப்பவர்களில் ஏறத்தாழ 2,600 பேர் 65 வயதைத் தாண்டியவர்கள். இவர்களும் ஓய்வு பெறுகையில் மருத்துவர் தட்டுப்பாடு மேலும் 10 வீதத்தினால் அதிகரிக்கும்.

கனடாவில் அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 41,000 வெளிநாட்டவர் இங்கேயே தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்து வருவதாகவும் கனடிய எல்லைப்புற நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்களைக் கைது செய்யவோ நாட்டை விட்டு வெளியேற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமையால், அந்தஸ்து எதுவுமில்லாது இங்கு வாழ்பவர்கள் தொகை பெருமடங்காக அதிகரிக்க வாய்ப்புண்டு என்று கனடிய கணக்காளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றாயியாவில் பணித்தல பாதுகாப்புச் சட்டங்களை மீறியமைக்காக TTC எனப்படும் ரொறன்ரோ போக்குவரத்துக் கமிஷனுக்கு நிதிமன்றம் இரண்டு லட்சம் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. மேற்படி கமிஷனின் ஊழியரான ரொனி அல்மேடா (38 வயது) 2007 ஏப்ரலில் வேலை செய்து கொண்டிருக்கையில் கூரைத்தகடு அகற்றுகையில் மரணமான விசாரணையில் மேற்கண்ட அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

பிரின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகூடிய பிள்ளைகள் பிறந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இங்குள்ள வைத்தியசாலையில் 47 பிள்ளைகள் பிறந்துள்ளனர். சராசரியாக இங்கு ஒரு நாளுக்கு ஒன்று வீதம் -மாதமொன்றுக்கு 30 பிள்ளைகளே பிறப்பதுண்டு. ஆனால் மார்ச் மாதத்தின் 13ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்குமிடையில் முப்பது பிள்ளைகள் பிறந்துள்ளனர். இவ்வருட ஐன் மாதத்திலும் கூடுதலான பிள்ளைகள் இங்கு பிறக்கலாமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களாகக் கடமையாற்றுவவர்கள் அத்துறையில் தகுதியற்றவர்களாக இருப்பதால் நீதித்துறை, 'கருச்சிதைவு' அடைந்து வருவதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். "மொழிபெயர்ப்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் ஆங்கில அறிவுள்ளவர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றது; இவர்களுக்கு மற்றைய மொழிகளிலுள்ள அறிவு, தகுதி என்பன பரீட்சிக்கப்படுவதில்லை. இதனால் பல நீதிமன்ற விசாரணைகளில் தாமதமும் தவறான முடிவும் எட்ட வாய்ப்புள்ளது" என்று நீதிமன்றில் தாக்கலாகியுள்ள மனு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



மகாஜன முன்னாள் அதிபர்
பொ. கனகசபாபதி

இலங்கா தரிசனம் - நவரசம் - 5

நகைச்சுவை அல்லது ஹாஸ்ய ரசம்: ஹாஸ்யம் என்பது சிருங்காரத்தில் இருந்து தோன்றியதாகச் சொல்வார்கள். ஆகவே இதனை சிருங்காரத்திற்கு அடுத்ததாக எழுதியிருக்க வேண்டும் ஆனால் எனக்கு ஹாஸ்யம் கட்டுப் போட்டாலும் வராது ஆகவே எப்படி எழுதவது என்ற எண்ணத்தில் பிற்போட்டுக் கொண்டு வந்தேன். இப்போ வேறு வழியில்லை.

உங்களுக்கு அப்புவைத் தெரிந்திருக்க நியாயமில்லை. எனக்கும் கொழும்பில் எனது மைத்துனர் வீட்டிற்குப் போன பின்னர் தான் அவரைத் தெரிய வந்தது. அவரது பெருமைகளை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. எனது மைத்துனர் வீட்டிலே எனது சகோதரியின் மகனும் மருமகனும் மட்டும் வசித்து வந்தனர். சகோதரி இங்கிலாந்தில் மகளுடன் வசித்து வந்தார். நான் கொழும்பு செல்வதற்கு ஒரு சில நாட்கள் முன்னர் தான் அவரும் அங்கு தனது முத்த மகன் அருளின் கல்யாணத்திற்காகச் சென்றார்.

அவ்வீட்டினிலே நீண்டகாலமாக ஒரு பெண்மணி சமையல் கட்டினிற்குப் பொறுப்பாக இருந்தார். ஒரு பரிசாரகர் தேவை என எண்ணிய எனது மருமகன் அப்புவை அப்புவைக்கு நியமனம் செய்தான்.

அப்புவை நான் முதன் முதலில் கண்ட போது அந்தக்கால பிறென்ட் இராமசாமியினதும் இந்தக்கால ஓமக்குச்சியினதும் இளக்காரமான கலவையாகக் காட்சி தந்தார். ஒரு 5 அடிக்கும் குறைவான உயரம். மெலிந்த உடல். சுற்றுநீள் வட்டமான தலையில் சுருங்கிய கண்ணம். குழிவிழுந்த கண்கள், அசடு தவழும் முகம், இத்தியாதிகளுடன் முழங்காலிற்குச் சற்றுக் கீழே நிற்கும் அகரைகளிசான், அளவிற்கு மீறிய அளவில் சேர்ட் என வித்தியாசமான பிரகிருதியாகக் அப்பு காணப்பட்டார். பெரிதாக ஒன்றும் பேசமாட்டார். கேட்டதற்கு மாத்திரம் ஓரிரு வார்த்தைகள் உதிரும். எனக்கென்னவோ பரிதாபத்துக்கு உரியவராகவே காட்சி தந்தார். அவர் அந்த வீட்டினுக்கு ஏற்ற ஊழியர் அல்ல என்பதே எனது எண்ணம். அதை நான் எனது சகோதரியிடம் சொல்லவும் செய்தேன்.

ஏன் கேட்கிறீங்கள் அந்த அநியாயத்தை, என்றவர், மடை திறந்தது போல் அப்புவின திறமை, பெருமை, சிறுமை பற்றி எடுத்துக் கூறத் தொடங்கி விட்டார். அப்புவின நியமனம் தற்காலிகம். மருமகனின் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் தான் நியமனம். தனது செல்லாக் காசை இவர் தலையில்

கட்டிவிட்டாரா அல்லது அவரையும் வேறு யாரோ ஆப்தர் பிடியாப் பிடித்தாரோ தெரியாது. எனது மருமகனுக்கும் எனக்கு ஏற்பட்டது போன்ற சந்தேகம் எழவே செய்துள்ளது. அதனை தனது நண்பரிடம் எடுத்துக் கூறிய போது, நீ சிறிது காலம் வைத்திருந்து பார், சரிப்படாவிட்டால் கூறு, வேறு யாரின் தலையில் கட்டிவிடலாம் என்றாராம் அவர். கனடாவிலே வேலைக்கு மனுப்போட்டு, நேர்காணலுக்குப் போனால் கனடிய அனுபவம் உள்ளதா என்று கேட்பார்களே, அப்படி அப்புவையும் கேட்டிருந்தால் உடனடியாக நியமனம் கொடுத்தே ஆகவேண்டும். அப்புவிரு அத்தனை அனுபவம்!. அப்பு கொழும்பு வாழ் பிரபலங்கள் பலரின் வீட்டில் பரிசாரகனாக இருந்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு காலம் என்பதை மாத்திரம் கேளாதீர்கள்.

எனது பிரவேசத்தின் முதல் நாளே அப்புவுக்கு கஷ்டம் ஏற்பட்டு விட்டது. சகோதரி அப்புவிடம் உள்ளே சென்று குசினிப் பெண்மணியிடம் சொல்லி ஒரு காப்பி கொண்டு வருமாறு பணித்துவிட்டார். தவறாமல் அத்தானுக்கு சீனி போடாமல் காப்பி என்றும் சொல்லி விட்டார். அப்பு உள்ளே போய் விட்டார். அப்புவைப் பற்றி சகோதரி தொடர்ந்தார். அப்பு திருமணமும் செய்து முற்று பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ளார் என்றார். என்னால் நம்பமுடியவில்லை. யார் அந்தப் புண்ணியவதி என்றேன் ஆச்சரியத்துடன். அவருக்கு யார் பெண் கொடுப்பார்கள் என எண்ணிய எனக்கு அதற்கும் மேலான ஆச்சரிய செய்தி ஒன்றினைக் கூறினார் சகோதரி. அதாவது அப்புவின சகதர்மிணி சௌதியில் தொழில் பார்க்கிறாராம். மாதா மாதம் அப்புவுக்கு அங்கிருந்து பணம் வருகிறது என்றார். என் திறந்த வாய் மூடவில்லை.

அப்பு பிரசன்னமாகி விட்டார். எனக்குக் காப்பிக் கோப்பையை நீட்டினார். ஆதற்கு முன்னர் யாருக்கோ குடிப்பதற்கு வழங்கிய கண்ணாடிக் குவளையையும் தட்டினையும் எடுத்தார் உள்ளே கொண்டு செல்வதற்காக. நான் குவளையை வாயில் வைத்தேன். முதல் வாய் சிப்பினேன். முகத்தினைச் சுளித்தேன். எனது முகம் சுளிக்கப்பட்டதைக் கண்ட சகோதரி, என்ன? என்ன? எனக் கேட்டார். இது தேனீரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சீனியும் தாராளமாகப் போட்டுள்ளார்கள் பரவாயில்லைக் குடிக்கிறேன் என்றேன். வந்ததே சகோதரிக்குக் கோபம் உச்சக் கட்டத்தில். சகோதரி மிகவும் நல்லவர் ஆனால் அதேசமயம் கோபிப்பதிலும்

வல்லவர். எதனையும் ஒழுங்காகச் செய்வதில் ஆர்வலர். யாரேனும் முறை தவறினால் அவர் உருத்திரமூர்த்தி தான். அப்புவை முறைத்துப் பார்த்தார். தொடர்ந்தது ஏச்சு. அப்பு பதறினார் கையில் இருந்த குவளை நிலத்தில் விழுந்து சிதிலமானது. அதற்கும் இன்னொரு பாட்டம் நடந்தது ஆராதனை. அப்பு மலக்க மலக்கப் பார்த்தபடி நின்றார். கைகால்கள் மாத்திரம் பதற்றம் காண்பித்தன. ஏன் நிற்கிறாயாம் மரம்போலே. போய் துடைப்பத்தை எடுத்து வா. அதனைக் கூட்டிச் சிதிலமடைந்த குவளையைப் பொறுக்கு யாராவது கால்களைப் பதம் பார்த்தது விடுமுன் என்றார். அப்பு தப்பினேன் பிழைத்தேன் என மறைந்தார்.

“அப்பு நல்லாப் பயந்து விட்டார் போல இருக்கிறது” என்றேன். அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீங்கள். நான் வந்த இந்த ஐந்து நாட்களில் அப்பு உடைக்கின்ற ஐந்தாவது பாத்திரம் இது என்றார். ஏன் அப்புவிரு ஏதாவது கை நடுக்கம் கிடுக்கம் இருக்கிறதா என்றேன். அப்படி ஒரு கொள்ளையும் இல்லை.. அப்பு வேலையில் இருக்கும் போது ஏதாவது பிழை விட்டால், என்னால் பொறுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே. நான் பேசவேன் அப்பு உடனே கையில் வைத்திருப்பதைக் கைதவற விட்டு விடுகிறார். பொதுவாகவே அவை கண்ணாடிப் பத்திரங்களாக அல்லது கோப்பைகளாக இருக்கும் அவை. நொறுங்கிவிடுகிறதற்குச் சொல்ல வேண்டுமா?

இந்தப் பாத்திர உடைப்பு மீண்டும் ஒரு நான் நடைபெற்றது. அது மதிய உணவு நேரத்தின் போது. நாம் எல்லோரும் உணவருந்திக் கொண்டிருந்தோம். அப்போ சகோதரிக்கும் அப்புவிருக்கும் பிரச்சினை ஏற்பட அப்பு அப்படியே ஒரு கண்ணாடிக் கோப்பையைக் கறியுடன் போட்டு உடைத்துவிட்டார். கனேபரம் எல்லாம் முடிந்த பின்னர் சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்த வேளையில் நான் சகோதரியிடம், “நீங்கள் அப்புவை அதிகம் பேசுவதை இனிமேல் விட வேண்டும்” என்றேன். நீங்கள் தான் கண்ணாலே பார்க்கிறீர்களே, பார்க்குவிட்டால் இப்படிப் பேசுகிறீர்களே என்றார் விசனத்துடன். இந்த அட்டுழியத்தினை நிறுத்துதற்காகத் தானே நான் உங்களை அப்புவைப் பேசுவதை நிறுத்துமாறு கேட்டேன் என்றேன். ஏன், ஏன் எப்படி என்றார்.?

எனக்கு என்னமோ, அப்புவின பாத்திர உடைப்பு உங்கள் மேல் உள்ள பயத்தினால் அல்ல, உங்கள் மேல் எழுந்த வெறுப்பின் பிரதிபலிப்பே. தனது தாயின் மேல் ஏற்படுகின்ற கோபத்தினை ஒரு குழந்தை எப்படிக் காண்பிக்கிறது? அது தனது பொம்மையை உடைக்கிறது, அல்லது அதற்கு அடிக்கிறது. அப்படித்தான் அப்புவும் உங்கள் மேலெழுந்த வெறுப்பினை காண்பிக்கிறார். உங்கள் மேலெழுந்த கோபத்தை பேச்சினாலே அல்லது செயலாலோ உங்கள் மேல் சாதிக்க முடியாமையால், (26ம் பக்கம் வருக)

பிரிகேடியர் பால்ராஜ் கனடியத் தமிழர் வீர வணக்கம்



கடந்த மாதம் இருபதாம் திகதி வீரமரணமெய்திய பிரிகேடியர் பால்ராஜுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் அவரது அப்பழுக்கற்ற சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் 21ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்கு உலகத் தமிழர்கள் துக்கம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தினர். கனடாவாழ் தமிழர்கள் இந்நாட்களில் பத்துக்கும் அதிகமான இடங்களில் வணக்கம் செலுத்தும் அரங்குகளை அமைத்து, வீர நினைவு நிகழ்ச்சிகளை நடத்தினர். உரைகள், கவிதாஞ்சலிகள், விடுதலை நடனங்கள் என உணர்வுபூர்வமாக அரங்குகள் காணப்பட்டன. மே 25 திகதி இறுதி நிகழ்வாக மாபெரும் வீரவணக்க நிகழ்வு ஸ்காப்பரோ மில்னர் அவினிய மண்டபத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதன்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம். (ஒளிப்படங்கள்: கோகிலன்)






அகவை அறுபது வாழ்த்து விழா



கலைஞரும் கதைஞரும் சட்டவாதியுமான திரு. மனுவல் ஜேகதாசனின் பல்துறைப் பணிகளைப் பாராட்டும் விழாவொன்று அவரது அறுபது அகவை பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்காபரோ அத்தலாந்தா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மகாஜன முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி தலைமை தாங்கினார். படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், கல்வித்துறையினர், தொழிற்றுறைவல்லாளர்கள் எனப் பன்முகப் பிரமுகர்கள் இவரது சேவைகளை வியந்து இங்கு உரையாற்றினர். ஜேகதாசன் தம்பதிகளுக்குப் பலரும் மதிப்பளித்துச் சிறப்பு செய்தனர். மணிவிழா மலரும் வெளியிடப்பெற்றது. கலகலப்பாக நடைபெற்ற விழா, மனுவல் ஜேகதாசனின் ஏற்புரையை அடுத்து, அவரது குடும்பச் சிறார்கள் வழங்கிய களிப்புட்டு நிகழ்ச்சிகளுடன் முடிவுற்றது. (ஒளிப்படங்கள்: 'மகாஜன்' கருணா).





கடந்த மாதம் 18ம் தேதி ஞாயிறு இரவு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருதடவை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து இலங்கை இந்தியா கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளும் நடத்தி வருகிறார். தன்னுடைய ஏற்புரையில் லக்ஷ்மி மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்கு தெரியவருவதில்லை என்றும், இந்தக் குறை எதிர்காலத்தில் நீங்கி தமிழின் புகழ் உலகளாவும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். புனைவு இலக்கியப் பிரிவில் 'யாமம்' நாவலுக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' நூலுக்காக நாஞ்சில் நாடனுக்கும், கவிதைப் பிரிவில் 'தொலைவில்' கவிதை தொகுப்புக்காக வாசுதேவனுக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்காக முனைவர் கே.கல்யாணசுந்தரத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.



கனடிய பலவின ஊடகவியலாளர் சங்கத்துக்கு பாராட்டு

கனடிய பலவின ஊடகவியலாளர் சங்கம் இந்த ஆண்டில் தனது முப்பதாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. கனடாவில் பலவின ஊடகவியலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பு இதுவே. முப்பதாவதாண்டு பூர்த்தியை முன்னிட்டு இவ்வருடம் பூராவும் பல சிறப்பு நிகழ்ச்சிகளைச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஓரங்கமாக, கனடிய மத்திய லிபரல் கட்சியின் ரொறன்ரோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் ஒன்றிணைந்து சங்கத்தைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியொன்றினைக் கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தனர். திரு. அலன் ரொங் எம். பி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்படி ஊடகவியலாளர் சங்கத்தின் அக்கிராசனராக 'ஓம்னி' தொலைக்காட்சிச் சேவை நிறைவேற்று இயக்குனர் மடெலின் சினியாக்கும், தலைவராக திரு. பென் விஹாரியும் பணியாற்றி வருகின்றனர். வைபவத்தின் சில காட்சிகளை இங்குள்ள ஒளிப்படங்களில் காணலாம்.



International Association of Tamil Journalists பிரிட்டனில் நடைபெற்ற சர்வதேச தமிழ்

ஊடகமும் சிறீலங்கா முரண்பாடும் - எங்கே உண்மை?



சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடந்த ஏப்ரல் 26 திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழக அரங்கில் முழுநாள் மாநாடு ஒன்றை 'Media & Sri Lanka's Conflict: Where is the truth?' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நடத்தியது. இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் சிறீலங்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, சுவீடன், சுவீட்சர்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து, டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகத்துறையினர் பங்குபற்றினர். தெரிவான சுமார் 200 பேர் இதற்குச் சமூகமளித்திருந்தனர் முதல் அமர்வுக்கு லண்டன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. ஐவன் பேதுருப்பிள்ளையும், இரண்டாம் அமர்வுக்கு லண்டன் தமிழ் கார்டியன் பத்திரிகையின் பிரதி ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளையும் தலைமை தாங்கினர். லண்டன் 'ஒரு பேப்பர்' ஆசிரியர் திரு கோபி. இரத்தினத்தின் வரவேற்புரையை அடுத்து, கனடா 'தமிழர் தகவல்' முதன்மை ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான திரு எஸ். திருச்செல்வம் முதலாவதாக 'Sri Lankan Tamil Media - a historical perspective' என்ற தலைப்பில் உரையாற்றினர். இலங்கையின் நூறாண்டு கால தமிழ்ப் பத்திரிகை வரலாற்றைத் துல்லியமாக விளக்கிய இவர், 1980 களில் யாழ்ப்பாணத்திலிருந்து



சமகாலத்தின் நான்கு தமிழ்த் தினசரிகள் வெளிவந்து சாதனை படைத்ததையும் சுட்டிக்காட்டினார். அடுத்து யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் நா. வித்தியாதரன் உரையாற்றுகையில் இன்று தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள ஆட்சியில் சந்திக்கும் சவால்களையும் உயிர்பாயங்களையும் விளக்கினார். சர்வதேச ஊடக சம்மேளன (TFJ) பிரதிநிதி ரச்செல் கொவன், 'மீடியா வாச் ட்ரஸ்ட்' இயக்குனர் மைக் ஜெம்சன், பிபிசி சிங்கள சேவை இயக்குனர் சந்தன பண்டார ஆகியோர் முதலமர்வில் கருத்துரைத்தனர். இரண்டாவது அமர்வில், இந்திய ஊடகவியலாளர்களான பகவன் சிங் (Deccan Chronicle), எஸ். முராரி (Deccan Herald), சுதா நடராஜா (லண்டன் தமிழ் கார்டியன்), பாலசிங்கம் பிரபாகரன் (இன்பத் தமிழ் வானொலி, ஆஸ்திரேலியா), வழக்குரைஞர் ஐஸ்டின் றன்டல், கவிஞர் உ. சேரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் ஒவ்வொரு அமர்வின் பின்னரும் சபையோரின் கேள்விகளுக்கு கருத்துரை வழங்கினோரால் பதிலளிக்கப்பட்டது. சங்கத் தலைவரான லண்டன் பிபிசி தமிழோசையின் முன்னாள் ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் நன்றி கூறினார்.



Journalist's (IATAJ) Annual Conference in UK

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய மாநாடு

Media and Sri Lanka's conflict: where is the truth?

The polarization between Sri Lanka's ethnic communities is also reflected in coverage of the island's protracted conflict and has rendered 'the truth' an inevitable casualty of war, several speakers argued at the annual conference in London of the International Association of Tamil Journalists (IATAJ). The day-long event at the University of Westminster was attended by two hundred invited participants and was addressed by journalists, academics and media activists from several countries. The IATAJ's annual conference, titled 'Media and Sri Lanka's conflict: where is the truth?', held on April 26, was intended "to facilitate an exchange views and examine the context of Tamil media in the 21st century," the organisation said. IATAJ was formed in 2005 with aim of uniting Tamil journalists scattered around the world and working for their rights.



Mr. Thiru S. Thiruchelvam, a veteran journalist who had worked for over forty years as a journalist and editor, presently editor in chief of Canada's Tamils' Information was the first panellist. He outlined the lengthy history of Tamil media in the island and the persecution it had endured after independence from Britain, especially just before and during the armed conflict. Whilst the large commercial newspapers such as Virakesari, Thinakaran and Dinapathy were based in Colombo, he pointed out that several Tamil newspapers had been based in Jaffna, and at one stage four were publishing simultaneously from the ancient Tamil city. All had been targeted and suffered state violence and many had been forced to close, he said.

Mr. N. Vithyatharan, editor of the Jaffna-based Uthayan spoke of the violent targeting of Tamil media by the Sri Lankan state. In the present context of Tamil media reporting from the war-zones, he spoke of the litany vicious attacks on the Uthayan's staff by Army-backed paramilitaries.

Mr. Bhagwan Singh, Consultant Editor with the Deccan Chronicle, warned against journalists succumbing to particularist interests of their publishers or owners of their institutions. There are many who succumb to the easy life of peddling untruth, often inspired by selfish interests to yield short-term gains through dishonest means, he said.

Mr. Sundararajan Murari, Associate Editor of the Bangalore-based Deccan Herald said Eelam Tamils should not expect major changes soon in India's policy towards their plight as Tamil Nadu's influence on the centre was limited when it came to their issue.

Mr. Chandana Bandara, senior producer with the BBC Sinhala Service, Sandeshaya, spoke about the severe difficulties of reporting accurately on the conflict in the context of an enforced lack of media access in Sri Lanka.

Ms. Rachel Cohen, human rights and information officer for the International Federation of Journalists (IFJ), said her organisation was taking up the case of media censorship and the plight of journalists by the Mahinda Rajapakse government in Sri Lanka. (Please see page 31)

இது உங்களுக்கு...!



லீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!
(தேரவாக தேடல்பு கொள்பவர்களுக்கு மத்திரம்)



HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road

Scarborough, ON M1J 3C5

ரொறன்ரோவின் இரு அரங்கேற்றங்கள்

ரமணன் கிருஷ்ணராஜ குருக்களின் வாய்ப்பாட்டு




சுர்மதிச் சிறுவன், கலைமதிச் செல்வன் ரமணன் கிருஷ்ணராஜக் குருக்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்ற நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதக் கடைசி ஞாயிறன்று ஸ்காபரோவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு மிருதங்க அரங்கேற்றத்தை நிகழ்த்தி, அவ்வரங்கில் தவில் வாசிப்பையும் சேர்த்து வழங்கி அனைவரையும் வியப்பிலாழ்த்தியவன் ரமணன். இன்னிசை வேந்தர் பொன். சுத்தரலிங்கம் அவர்களிடம் முறையாகச் சங்கீதம் பயின்ற இவரது வாய்ப்பாட்டு அரங்கேற்றம், மண்டபம் நிறைந்த மக்கள் முன்னால், அடிக்கடி வானதிர்ந்த கையோசையுள் உயர் சிறப்பாக நடந்தது. முதிர்ந்த கலைஞரின் பாணியில் ரமணனின் அசைவுகளும் பாவமும் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அணிசெய் கலைஞர்களில் பலரும் இளம்பராயத்தினராக அமைந்தது மேலும் சிறப்பாக அமைந்தது.

அகில் கணேஷின் வேணுகானம்



'வேணுகானவாரிதி' கலாநிதி செல்வநாயகம் தயாபரனின் மாணவன் அகில் கணேஷின் வேணுகான (புல்லாங்குழல்) அரங்கேற்றம் கடந்த மாத முதற் சனிக்கிழமை எழுச்சியுடன் இடம்பெற்றது. தமது ஒன்பதாவது வயதில் குரு சிஷ்ய முறைப்படி வேணுகானம் கற்க ஆரம்பித்த செல்வன் அகில், ஏழாண்டுகள் பூரண பயிற்சி பெற்ற பின்னர் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். ரொறன்ரோ யோர்க் பல்கலைக் கழக பேர்ட்டன் அரங்கத்தில் பெருந்திரளான ஆர்வலர்கள் மத்தியில் இவரது அரங்கேற்றம் இடம்பெற்றது.



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinnarajagopal@hotmail.com



சிவாஜினி பாலராஜன்

பெண்ணின் பொழுது - 3

குயிலிங் சென்ற இதழ் தொடர்ச்சி



குயிலிங் செய்வதற்கு எமக்கு வேண்டியவை: பட்டிகளாக வெட்டப்பட்ட நிறக் கடதாசிகள், வெட்டியவற்றை ஒட்டுவதற்கான பசை, ஒரு மெல்லிய, ஆனால் மடியாத கம்பித்துண்டு. இவை எங்கள் வீடுகளில் உள்ள பொருட்களே. குயிலிங் உபகரணம் என்று ஒன்று உண்டு. அதனை வாங்கினால் வேலை கொஞ்சம் சுலபமே தவிர, அதனை வாங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குயிலிங் உபகரணத்திற்குப் பதிலாகவே இந்தக் கம்பித் துண்டு.

நிறக் கடதாசிகளை வாங்கி அதனை எங்கள் தேவைக்கேற்ற அளவில் (நீங்கள் விரும்பிய அளவில்) நீண்ட பட்டிகளாக (paper strips) வெட்ட வேண்டும். உதாரணமாக 1/16", 1/8", 1/4"... இவை கடதாசி பட்டிகளின் அகலத்தைக் குறிக்கும் அளவுகள்.


இந்தக் கடதாசி பட்டியை ஒரு மெல்லிய கம்பியில் இறுகச் சுற்றி, அதனை அதே உருவிலேயே (வட்ட வடிவிலேயே) கழற்றி எடுக்கவேண்டும். கம்பியில் சுற்றும் போது ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருக்கும். ஏனென்றால் அது வழுகி வழுகிப் போகும். ஆகவே கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். குயிலிங் உபகரணம் கிட்டத்தட்ட கம்பி போல் தோற்றமளித்தாலும், அதன் நுனியில் ஒரு பிளவு இருக்கும். அதனுள் கடதாசிப் பட்டியை இட்டுச் சுற்றுவது சுலபமாக இருக்கும். அந்த உபகரணம் இருந்தால் வேலை சுலபம்.

கழற்றி எடுத்த கடதாசி உருண்டையை பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் வைத்து வெவ்வேறு வடிவங்களில் நசுக்கலாம். ஒரு முனையினை மட்டும் விரலினால் நசித்தால் நீர்த் துளி போன்ற உருவம் கிடைக்கும். இரண்டு முனையிலும் நசித்தால் வித்தியாசமான் உருவம் கிடைக்கும். இவ்வாறு தேவைக்கேற்ப கையினால் நசித்து வெவ்வேறு வடிவங்களை கீழ் உள்ள படத்தில் காட்டியபடி பெற்றுக் கொள்ளலாம்.

Tight Coil	Loose Coil	Eccentric Coil	Teardrop	Eye
Half Moon	Crescent	Triangle	Square	Beehive

பின்னர் இவற்றை பசையினால் ஒட்டி அழகான படங்களையும் வாழ்த்துக்களையும் செய்து கொள்ளலாம். கீழ் வரும் படம் உங்களுக்கு சில எண்ணங்களைத் தரலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இவ்வாறான பல்வேறு உருவங்களை இணைத்து ஆக்கிய படம் தான் கீழ் உள்ள படம்.

அடுத்த இதழில் வேறொரு பொழுது போக்குடன் சந்திக்கலாம்.



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan


**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால துலையுறுக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthy
B.A., Srilanka
Enrollment Officer

416. 841. 1866


416. 955. 9303

E.mail: ganthy@rogers.com

யாழ். நூலகம்: 'எரியும் நினைவுகள்' குறுவட்டு வெளியீடு



ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் (1981) நன்கு திட்டமிடப்பட்டு அந்த அரசின் அமைச்சர்களான சிறில் மத்தியு, காமினி திசநாயக்கா ஆகியோரின் வழிகாட்டலில் சிங்கள காவற்றுறையினரால் எரித்துச் சாம்பராக்கப்பட்ட யாழ் பொது நூலகம் பற்றிய 'எரியும் நினைவுகள்' என்ற ஆவணப்படத்தின் குறுவட்டு வெளியீடு கடந்த மாதம் 16 திகதி ரொறன்ரோவிலுள்ள அத்லாந்தா மண்டபத்தில் நடைபெற்றது. தமிழர் அற வாரியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த வைபவம் திரு. பொ. கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது. ஆய்வுரைகளை அரசியல் ஆய்வாளர் திரு. எஸ். திருச்செல்வம், தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு. நக்கீரன் ஆகியோரும், சிறப்புரையை பேராசிரியர் அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தனும், வெளியீட்டுரையை கவிஞர் சேரனும் நிகழ்த்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான திரு. சு. இராஜரத்தினம் நன்றி நவீன்றார். முதற்பிரதியை சைவப்பெரியார் திரு. நா. சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.



யசோ சின்னத்துரை
கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

21

சிட்டுக்களே வாருங்கள்!

அன்பான சிட்டுக்களே!

உங்களுக்காக மாமா இந்த தடவை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் தன் சிந்தனையை திருப்பி விட்டுள்ளார். சிட்டுக்களாகிய உங்களைப் பற்றி உங்கள் பெற்றோர்களுக்கும் உங்கள் பெற்றோர்களைப் பற்றி உங்களுக்கும் உள்ள 'புரிதல்' என்பது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியே இம்முறை கூற முனைகின்றார்.

சிட்டுக்களாகிய நீங்கள் பெரிய குற்றங்களை செய்யும் போதெல்லாம் உங்கள் பெற்றோர்கள் 'எங்கள் குழந்தைகள் இப்படிப்பட்ட குற்றத்தினை செய்திருக்க வாய்ப்பே இல்லை' என்று அடித்துக் கூறுவார்கள். அதுபோன்று மது அருந்துதல், போதைவஸ்து பயன்பாடு என்பவற்றிலும் தங்கள் குழந்தைகள் நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று அதிர்ச்சி அடைவார்கள். எனவே சிட்டுக்களாகிய உங்களைப் பற்றி எவ்வளவு நம்பிக்கையுடன் அவர்கள் உள்ளார்கள்! இன்னொரு விதத்தில் நீங்கள் எந்தவித தவறும் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகிறார்கள்.

அன்பான சிட்டுக்களே! உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கு கூடுதலாகத் தெரிகிறது. உங்கள் பெற்றோர்கள் புரிந்து கொண்டது வெறும் நினைப்புத்தான். உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்ளாதது போன்று நீங்களும் உங்கள் பெற்றோர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் உங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். இதனை இலகுவடுத்த மாமா சில வினாக்களை தருகிறார். இதில் நீங்கள் தருகின்ற பதிலில் தங்கியுள்ளது. ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் - தெரிந்து கொள்வதும் உங்கள் உறவுகளுக்கு அடிப்படை தேவை! அந்த தேவை தானாக பூர்த்தியடைந்து விடாது; அதற்கான முயற்சிகள் தேவை.

சிட்டுக்களே! உங்கள் பெற்றோரைப் பற்றி பூணமாக அறிந்து கொள்ள பின்வரும் கேள்விகளை கேட்டுப் பாருங்கள்.

1. உங்கள் பெற்றோர் திருமணம் எங்கே நடந்தது? எப்படி நடந்தது? எப்போது நடந்தது?
2. உங்கள் அப்பா அம்மாவுக்கு பிடித்த ஆடை எது?
3. அம்மா அப்பாவின் நெருக்கமான நண்பர்கள் யார்?
4. அம்மாவிடம் அப்பாவுக்கும் அப்பாவிடம் அம்மாவுக்கும் பிடிக்காத விடயங்கள் எவை?
5. தேர்தலில் அம்மாவும் அப்பாவும் யாருக்கு வாக்கு அளித்திருப்பார்கள்?
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடித்த நிகழ்ச்சிகள் எவை?
7. எந்தெந்த சினிமா பாட்டுக்களை அம்மாவும் அப்பாவும் விரும்பி கேட்டார்கள்?
8. அம்மா அப்பா - இருவருடைய உறவினர்களில் யாரை இருவருக்கும் பிடிக்கும்?
9. நீங்கள் எப்படி உருவாக வேண்டும் என்று அப்பா ஆசைப்படுகிறார்? அம்மா ஆசைப்படுகிறார்?
10. உங்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்தால் நீங்கள் என்ன செய்தால் அப்பா/அம்மாவுக்கு பிடிக்கும்?
11. உங்கள் நண்பர்களில் யாரை அப்பா/அம்மாவுக்கு பிடிக்காது? ஏன்!
12. அப்பா பார்த்த முதல் வேலை எது? சம்பளம் எவ்வளவு?
12. அப்பா அம்மாவுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?
13. அப்பா அம்மா இருவரினதும் முக்கிய பொழுதுபோக்கு எது?

இப்படியான வினாக்களின் மூலம் உங்கள் பெற்றோர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்கின்றீர்கள். இந்த வினாக்களில் பலவற்றிற்கு உங்களுக்கு விடை தெரிந்திருந்தால் மாமாவுக்கு மிக மகிழ்ச்சி ஏற்படும். விடை தெரியாது விட்டால் உங்கள் பெற்றோர்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் அர்த்தமாகிறது. மாமா கூறிய 'புரிதல்' என்ற எண்ணக் கருவுக்கு விருந்து கொடுங்கள்.

மீண்டும் சந்திப்பேன்.

The Law office of
GARY
Anandasangaree


416 321 1100

Gary Anandasangaree
Barrister and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday

Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Tuesday (morning)

Dr. Yao San (Tue, Fri & Sat)

Dr. Brian (monday)

Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)


Tel: 416-321-9911

2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941

2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5



எஸ். காந்தி

21

வெள்ளிப் பணம் - டாலர்

வெள்ளிப்பண தொடரில் இம்முறை வரிவிலக்களிக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றேன். கனடிய மத்திய அரசாங்கம் மாசிமாதம் 26ம் திகதி 2008 ஆண்டு தனது வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்திய விடயம்தான் வரிவிலக்களிக்கப்பட்ட சேமிப்புக் (Tax Free Saving Account) கணக்காகும். இது சுருக்கமாக TFSA எனக் கூறலாம்.

இது எவ்வாறு சாதாரண சேமிப்புக் கணக்கில் இருந்து வேறுபடுகின்றது என்பதனை நோக்கும் போது சாதாரண சேமிப்புக் கணக்கால் உழைக்கும் வட்டிக்கு வருமானவரி உண்டு. ஆனால் இதற்கு வரிவிலக்கு உண்டு.

இந்த TFSA கணக்கினை 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் 2009ம் ஆண்டில் இருந்து எந்த நிதி நிறுவனத்திலும் ஆரம்பிக்க முடியும். ஒருவர் ஆகக்கூடிய தொகையாக வருடத்துக்கு \$5000 டாலர்களை சேமிப்பில் இடமுடியும்.



கணவன் மனைவியாக இருந்தால் \$10,000 டாலர்களை சேமிப்பில் இடமுடியும். சேமிப்பில் இடப்படும் பணத்துக்கு வரிக்கழிவு கிடையாது. ஆனால் வட்டிக்கு வரிவலக்கு உண்டு. அதேநேரம் எச்சந்தர்ப்பத்திலும் பணத்தினை மீள்ப் பெறமுடியும். அப்பொழுது எந்தவிதமான வரித்தாக்கத்துக்கும் உட்படமாட்டாது.

இந்த TFSA எவ்வாறு RRSP யில் இருந்து வேறுபடுகின்றது என்பதினை நோக்கும் போது RRSP யில் சேமிக்கும் போது அதனை அந்த ஆண்டுக்கான வருமானத்தில் இருந்து கழித்துக் காட்டமுடியும். ஆனால் TFSA யில் அப்படியான சலுகை இல்லாவிட்டாலும் உழைக்கும் வட்டிக்கு வரிச்சலுகை உண்டு. அது மாத்திரமல்ல பணத்தினை மீள்பெறும்போது அந்த ஆண்டுக்கான வருமான வரியில் எந்த விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்த மாட்டாது. மாறாக RRSP யில் இருந்து மீள்பெறும் போது அது வருமானமாக காட்டப்பட வேண்டிய தேவை உள்ளது.

இந்த TFSA யின் மூலம் எல்லாவகையான வருமான மட்டத்தில் உள்ளவர்களும் பயன்பாடு உள்ள சேமிப்புக்கணக்காக பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் மிகவும் பயனளிக்க கூடிய ஒரு சேமிப்புத் திட்டமாக பார்க்கப்படுகின்றது. இன்னும் சிலர் இது RRSP யினை விட பயனுள்ளது என கூறுகின்றனர்.

எது எப்படியாக இருந்த போதும் தூரநோக்கு பார்வையில் TFSA யில் பயன்பாடு அதிக நன்மையாக இருக்கும் என்பதினை எவரும் மறுக்கமுடியாது. இதற்கு ஒரு உதாரணத்தை எடுத்து பாரப்போமாயின் 20 வயதுடைய ஒருவர் 5000 டொலர்களை TFSA யில் சேமிப்பில் வருடாவருடம் மேற்கொள்ளும் போது 30வது வயதில் 50000க்கு மேற்பட்ட முதலீடு அவருக்கு எந்த வகையிலும் வரித்தாக்கத்துக்கு உட்படாத மூலதனமாக அமையப்போகின்றது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் நிதி நிறுவனங்கள் அதிகளவு விளம்பரங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியும் அப்பொழுது இதுபற்றி மேலதிக விபரங்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பல்வேறு வகைப்பட்ட ஊடகங்கள் மூலம் மேலதிகமாக நீங்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.

விருது பெற்ற தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம் மற்றும் நிலக் கம்பளம் பொருத்தும் வேலைகளில் தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை தொடர்பு கொண்டால் பலன் புரியும்!

416 605 1990

கொலஸ்ரோல்

ரகு சின்னராஜா M.D, Maryland

கொலஸ்ரோல் ஒரு மென்மையான, பிதுபிதுப்பான மெழுகுப் பதார்த்தம். எமது உடல் தொழிற்பாட்டிற்கு கொழுப்பு தேவை. உடன் கலங்கள், மென் சவ்வு, நரம்புகளின் வெளிச்சகவர் போன்றவற்றில் கொலஸ்ரோலின் பெரும் பங்கு உண்டு. இவை இரத்தத்தில் கலக்கப்படுவது இல்லை. இவை HDL, LDL எனப்படும் காவிகளினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ரோல் கூடினால் அது இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தைப் படிப்படியாகக் குறைத்து, இரத்தக் கட்டிகள் உருவாகுவதற்கு வழிவகுத்து பாரிசுவாதம், மாறடைப்பு ஆகிய சிக்கல்கள் ஏற்படுகின்றது.

எங்கிருந்து வருகின்றது?

ஒன்று உடல் தயாரிக்கின்றது (75%). மற்றது சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து (25%).

HDL கூடுதலாக இருப்பது உங்களை மாறடைப்பில் இருந்து பாதுகாக்கும். புகைப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், உடற்பயிற்சி அற்றவர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு HDL குறைவாக உள்ளது. பெண்களுக்கு ஈன்ட்ரஜனால் HDL கூடுகிறது.

நல்ல HDL: கால் பங்கு கொலஸ்ரோல் HDL இனால் காவப்படும். இவை இரத்தக் குழாயில் இருந்து கொலஸ்ரோலை ஈரலுக்குக் கொண்டு போகின்றது.

கூடாத LDL: அதிகரிக்கும் போது இரத்தக் குழாயில் படிக்கின்ற இது இயற்கையாக உடம்பில் தயாரிக்கப்படுகின்றது. பலருக்கு பரம்பரை குணாதிசயங்களினால் கூடுதலாகத் தயாரிக்கப்படுகின்றது. குடும்பத்தில் கொலஸ்ரோல் சிக்கல்கள் உள்ளவர்களுக்கே வாழ்க்கை முறையை மாற்றுவது மட்டும் போதாது. குடும்ப நல வைத்தியரை அணுகி உங்கள் கொலஸ்ரோல் அளவை எப்படிக் குறைப்பது என்பது பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு குறைத்து வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

கொலஸ்ரோல் உள்ளவர்கள், சாப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டிய உணவுகள்: முட்டை, வெண்ணெய், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, கணவாய், நண்டு, இறால் ஆகிய விலங்குகளில் இருந்து வரும் உணவுகளில் மிகக் கூடுதலாகக் கொலஸ்ரோல் உள்ளது.

நார்ச்சத்து: பழங்கள், மரக்கறிகள், தானியங்கள், மீன், கச்சான் போன்றவை சாப்பிடக்கூடிய உணவுகள்.

உடற்பயிற்சி: நல்ல கொலஸ்ரோலைக் கூட்டுகின்றது.

உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.

நல்ல கொலஸ்ரோலைக் கூட்டுவது -

1. உடற்பயிற்சி
2. நயாசின் (வைட்டமின் B) எடுப்பது.

குறிப்பாக - யார் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்?

1. குடும்பத்தில் கொலஸ்ரோல் உள்ளவர்கள்
2. இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
3. நீரிழிவு நோய் உள்ளவர்கள்
4. 45 வயதுக்கு மேலுள்ள ஆண்கள்
5. 55 வயதுக்கு மேலுள்ள பெண்கள்
6. தென்கிழக்காசிய இனத்தவர்கள்/ஈழத் தமிழர்கள்

இலங்கா தரிசனம்

அந்தப் பழிவாங்கும் உணர்வு இறுதியில் உங்கள் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதால் தீர்க்கப்படுகிறது போலத் தெரிகிறது. என்னுடைய ஆலோசனை சகோதரியினுக்குச் சம்மதமாயிற்று. ஆனால் அதை அமுல்படுத்தற்கு முன்னர் அப்பு வேறொரு பிரச்சினையில் மாட்டிக்கொள்ள, தற்காலிக வேலை நிரந்தரமாகப் போகவேண்டி வந்துவிட்டது.

அப்புவுக்கு என்ன காரணத்தாலோ என் மேல் சற்று அத்த கரிசனம் இருக்கவே செய்தது. நான் வெளியே சென்று வந்தால் என்னைக் கேட்காமலேயே காப்பியும் கையுமாக நிற்பார். சீனி போடாமல் தரப் பழகிவிட்டார். அன்று நான் பத்திரிகைகள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அயலவர் வந்தார். நான் பிரணவனைக் காண வந்துள்ளேன் என்றார். நான் பிரணவன் எனக் குரல் கொடுக்கு முன்னே அப்பு வந்து நான் சொல்லி விடுகிறேன் சார் என்றார். இவர் பிரணவனைக் காண வேண்டுமாம். வர்ச் சொல்லு என்றேன். அப்பு போய் விட்டார். சிறிது நேரத்தில் எனது மூத்த மருமகன் வந்தார். வந்த விருந்தினரைக் கண்ட அருள், அவர் பிரணவனின் நண்பர் மாமா. நான் போய் அவரை வர்ச் சொல்கிறேன் என்று கூறியவாறு திரும்பினார். நான் அப்படித்தானே அப்புவிடம் கூறினேன். பிரணவனைத் தான் அழைத்து வர்ச் சொன்னேன் என்றேன். மாமா அப்புவிற்ரு பெயர் ஒன்றும் தெரியாது. சின்ன ஐயா பெரிய ஐயாதான் அவருக்குத் தெரிந்த பெயர்கள். பிரணவன் யார், அருள் யார் என்பது அவருக்குத் தெரியாது என்றார். நல்ல காலம் சகோதரி இந்த வேளையில் இல்லை. ஒரு பாத்திரம் அற்ப ஆயுளில் தன் உபயோகத்தை முடித்துக் கொள்ளாமல் தப்பியது.

அன்று சமையற்கட்டிலே பணியாற்றுகின்ற பெண்மணிக்குச் சற்று உடல் சகவீனம். அப்படியிருந்தும் அவர் வேலைக்கு வந்து விட்டார். ஆகவே சகோதரி அப்புவிடம் அவருக்குச் சற்றுக் கூடமட உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். பன்னிரண்டு மணி இருக்கும். சகோதரி குளிக்கப் பேய்விட்டார். குசினிப் பக்கம் அந்தப் பெண்மணியின் கோபம் நிறைந்த குரல் ஒலித்துக் கேட்டது. "செருப்பாலே அடிப்பேன்டா, உனக்கு பெண்டா கேக்குது நாயே, தேவை என்டால் சவுதியில் உள்ள அவனைக் கூப்பிடேன்டா பாலி" என பலத்த ஓசையில் சத்தம் கேட்க என்ன விசயம் என அறிவதற்காக நான் சென்றேன். அப்பு உண்மையிலேயே பேந்தப் பேந்த முழித் வண்ணம் நின்றார். கைகால்களில் பதற்றம். அந்தப் பெண்மணி பெரிதாக குரல் கொடுத்ததைக் கேட்ட சகோதரி குளியலை முடித்துத் தலையினைத் துடைத்தவாறு வந்துவிட்டார். என்ன என வினவிய பொழுது தான் அப்புவின் கரிசனம் தெரிய வந்தது. அப்பு எப்படியோ வெளியே போய் கடையிலே பனடோல் வாங்கி வந்து அப்பெண்மணிக்குக் கொடுக்கப் போனதால் தான் வந்த வினை. அம்மா இந்தப் பொறுக்கியின் சில்மிசங்களை நான் பெரிதுபடுத்தாமல் இது நான் வரை இருந்தேன். பாவம் பிழைத்துப் போகட்டும் என்று. ஆனால் இவன் கெட்டவன். இவன் இங்கே இருந்தால் நான் நாளை தொடக்கம் வேலைக்கு வரமாட்டேன் என்றார். பிறகென்ன செல்லவா வேண்டும் என் சகோதரியின் உருத்திரத் தாண்டவத்திற்கு. மேல் கோட்டுக்கு விசயம் போன பின்னர் கீழ்க்கோட்டிற்கு அங்கே என்ன வேலை? அப்புவைப் பார்த்தேன். முகத்தில் எந்தச் சலனமும் தெரியவில்லை. ஆனால் அப்பு நின்ற இடம் ஈரமாகக் காணப்பட்டது. நான் மெல்ல நழுவினேன். அப்புவின் செயல் சகதொழிலாளி மேல் உள்ள அனுதாபத்தினாலா அல்ல காம உணர்வின் காரணமாகவா? எனக்குப் புரியவில்லை!

மாலை பிரணவன் வந்ததும் அப்புவின் வேலை அனுபவத்தில் இன்னொரு வீட்டின் பெயரும் கூடுதலாக இடம்பெற்றது. அப்புவின் முகத்தில் நான் கண்டது சோகமா? மலர்ச்சியா? என்னவோ சக்கரவர்த்தித் திருமகன் இராமனைப் பற்றிக் கூறும் போது சொல்லார்களே "நீ அரசாளு" என்று சொன்ன போதும் "அல்ல காட்டில் சென்று 14 வருடங்கள் வசி" என்ற போதும் ஒரே மாதிரி அன்றலர்ந்த செந்தாமரை போல இருந்தது அவன் வதனம் என்பார்கள். அப்புவும் அப்படித்தான் ஒரு வித்தியாசம் அங்கு அன்றலர்ந்த செந்தாமரை. இங்கு அசடு நிரம்பிய வதனம். (நவரசம் முடிகிறது)

தில்லையில் கறையானுக்கு இரையான தேவார திருவாசகங்கள் (11)

சிவராத்திரியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தான் மடத்தில் தங்கச் சென்றபோது 'சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை' என்று விரட்டி அடித்திருக்கிறார்கள் அந்தத் "தமிழ்" மடத்தின் நிருவாகிகள். கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிராக தீட்சிதர்கள் பெற்றிருக்கும் நீதிமன்றத் தடையாணையை உடைப்பதற்கும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தில்லைப் பார்ப்பன தீட்சிதர்கள் மட்டுமல்ல தருமபுரம் "சூத்திர" ஆதீனம் வரை தமிழுக்குப் பகையாகவே இருக்கிறார்கள். சைவத்தையும் தமிழையும் சொல்லிச் சொத்துச் சேர்த்து பெருநிதிக் கிழவர்கள் ஆகிவிட்ட ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதே இல்லை.

தமது பதவி, நிலம், சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆதீனங்களும் தீட்சிதர்களும் கைகொர்த்து ஒரே அணியில் நிற்கிறார்கள். இன்று தீட்சிதர்களுக்கு நடந்தது நாளை தமக்கு நேரக்கூடும் என்பதுதான் பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத 'சூத்திர' ஆதீனங்களின் கவலை ஆகும். ஆகையால், இந்தப் பார்ப்பனச் - சூத்திரக் கூட்டணி மிகவும் இயற்கையானது.

தமிழுக்கு எதிராக இத்தனை கொடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ யாரும் முன்வரவில்லை. சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும் தன்னந்தனியாக நின்று தமிழுக்காகப் போராடினார். காரணம் இழப்பதற்கு அவரிடம் ஒரு மஞ்சள் பையும் சேற்றுப் பாத்திரமும் தவிர வேறொன்றும் இல்லை!

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழ் ஞானசம்பந்தரின் பெயரையே பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்க மறுக்கிறார்கள். ஞானசம்பந்தரது பெயர் மட்டுமல்ல எஞ்சிய திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்களும் புறந்தள்ளப்பட்டன. அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய ஏடுகள் தில்லைக் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டு கறையானுக்கு இரையாக்கப்பட்டன.

பத்தாம் நூற்றாண்டில் இராசராச சோழனின் ஆட்சியின்போது தில்லைக் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும் வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.

தேவாரம், திருவாசம் கறையானுக்கு இரையாக்கப்பட்ட செய்தி தீட்சிதர்களுக்குத் தேவாரம் திருவாசம் மீது இருந்து வரும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது.

நக்கீரன்
தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்



என்றுமுள்ள செந்தமிழ் - 12

அப்படித் தில்லைக் கோயிலில் பூட்டி வைத்து கறையானுக்கு இரையாகிப் போன தேவாரம் திருவாசகம் ஆகியவற்றைச் சோழப் பேரரசின் புகழ்மிக்க மன்னனாக விளங்கிய முதலாம் இராசராசன் (இயற்பெயர் அருண்மொழித்தேவன்) (கிபி 985-1014) "சூழ்ச்சி" செய்து மீட்டான் என ஒரு கதை கூட வழக்கத்தில் உள்ளது.

இந்த இடத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவரான சோழர் வரலாற்றைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையற்று விளங்கியது. ஆயினும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கிபி 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், 11 ஆம் நூற்றாண்டுகள் சோழர் குல ஆட்சியின் பொற்காலமாக விளங்கியது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்தது.

கிபி 2 ஆம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப் பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

முற்காலச் சோழர்களில் காவிரி ஆற்றுக்குக் கல்லணை கட்டிய கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர்கள் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில் முதலாம் இராசராச சோழனும் அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும் தமிழக வரலாற்றில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் புகழ்படைத்த மன்னர்கள் ஆவர்.

பிபிசி தயாரித்த இந்தியாவின் காதை (Story of India) என்ற குறும் படத்தில் முதலாம் இராசராசன் இந்தியாவின் மிகச் சிறந்த மன்னன் (The Greatest King of India) என சித்திரிக்கப்பட்டுள்ளான்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியவன் இராசராச சோழன் என்பது தெரிந்ததே. கிபி 1010 இல் இக் கோயில் இராசராச சோழனின் நேரடிக் கண்காணிப்பில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கட்டிடம் இதுவேயாகும்.

கிபி 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் வலிமை மிக உச்சத்தில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டை ஆண்ட மன்னர்களில் முதலாம் இராசராசனும் முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு படை பலத்திலும் பொருளாதார வளத்திலும் பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தியது.

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

என்றுமுள்ள செந்தமிழ்..

சோழநாட்டின் எல்லை வடக்கே ஓரிசா வரையிலும் கிழக்கில் சாவகம், சுமத்ரா, மலேசியா வரையும் தெற்கே மாலைதீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. வலிமைமிக்க கடற்படையைக் கொண்டிருந்த இராசராசன் தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன் தெற்கே இலங்கையையும் மாலைதீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள அந்தமான் தீவு, கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக அவனது செப்பேடுகளும் மெய்கீர்த்திகளும் தெரிவிக்கின்றன.

சோழர்களின் இலட்சினையான புலிச் சின்னம் சோழர்களின் கொடியிலும் பொறிக்கப்பட்டது. புலிக்கொடி பறந்த கப்பல்கள் இந்துப் பெருங்கடலில் வலம் வந்தன. இப்புலிச் சின்னத்தைப்பற்றி இலக்கியங்கள் பரவலாகக் குறிப்பிட்டாலும் அதன் தோற்றம் பற்றி ஒன்றையும் அறியமுடியவில்லை. சோழர்கள் சூடிய மலர் ஆத்தி ஆகும்.

இராசராசனின் மறைவுக்குப்பின் 1012 ஆம் ஆண்டில் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும் நிருவாகத்திலும் ஈடுபட்டு பட்டறிவும் வினைத்திறனும் பெற்றிருந்த இராசேந்திரன் ஆளுமை கொண்ட அரசனாக விளங்கினான்.

இராசேந்திரன் ஆட்சியில் (கிபி 1012 -1044) சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர இரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டைச் சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.

முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம் போன்ற சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

ஈழமண்டலம் முழுவதையும் சோழர்களின் ஆட்சியில் இருந்ததை கீழ்க்காணும் செப்பேடு உறுதிப்படுத்துகிறது.

“பொருகட லீழத் தாசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும், இந்திரன் ஆரமும்
தெண்டரை ஈழ மண்டல முழுதும்...”

வடக்கு எல்லையிலும் சாளுக்கியர்களை மீண்டும் அடக்கி வைக்க வேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில் சாளுக்கியர்கள் கலிங்கர்கள், ஒட்ட விசயர்கள் ஆகியோர் சேர்ந்துகொண்டு சோழரை எதிர்த்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று வங்காள நாட்டையும் சோழர் படை போரில் தோற்கடித்தது.

சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும் வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும் இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.

இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. (வளரும்)

ரொறன்ரோவில் சின்னம்மை நோய்

நோர்த் யோர்க் ஜெனரல் ஆஸ்பத்திரியில், சின்னம்மை நோய் தொற்றுடைய ஒருவர் மற்றவர்களுக்கும் பரவும் வகையில் நடமாடித் திரிந்துள்ளதாக ரொறன்ரோ பொதுமக்கள் சுகாதார சேவை திணைக்களம் உறுதி செய்துள்ளது. சின்னம்மை நோய் தொற்று தொடங்கியதன் பின், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 15 பேர் நோயுற்றிருப்பதாகவும், மேலும் பலர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தின் ஏனைய பல மாநகரசபைகளிலும், அமெரிக்கா ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கூட இந்நோய்ப் பரம்பல் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

ரொறன்ரோ சுகாதார திணைக்களம், நோர்த் யோர்க் மருத்துவவையுடன் இணைந்து, அங்கு வந்து போயிருக்கக் கூடியவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதுடன், பின்வருவோரை கீழ்வரும் நாட்கள், நேரங்களில் நோர்த் யோர்க் மருத்துவனைக்குச் சென்றிருப்பின் மேலதிக பரிசோதனைகளுக்கு 416-338-7600 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளது.

* கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானோர், ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வைத்திருந்தோர்,

* சுகாதார துறை ஊழியர்கள் (அந்த வைத்தியசாலையில் வேலை பார்க்காதோர்) அல்லது சிறு பிள்ளைகளுடன் வேலை செய்வோர் ஆகியோர், மே மாதம் 13 திகதி அவசர நோயாளர் பகுதி, மஞ்சள் பகுதியில் காலை 7:00 தொடக்கம் இரவு 10:30 வரையும், அல்ட்ரா சவுன்ட் அறை, காத்திருக்கும் பகுதியில் மதியம் 2:00 தொடக்கம் மாலை 5:00 வரையும், மத்திய தேநீர்சாலை பகுதியில் மதியம் 12:00 இலிருந்து மாலை 3:30 வரையும், அவசர நோயாளர் பகுதியில் மே மாதம் 16 திகதி இரவு 9:30 இலிருந்து 17 திகதி மாலை 5:00 வரை.


மேற்குறிப்பிட்ட நேரங்களில் அங்கு சென்றிருக்கக்கூடிய ஏனையோர், நோயின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனிப்பதுடன், தமது குடும்ப வைத்தியரிடம் செல்ல வேண்டும். செல்ல முன் தொலைபேசியில் விடயத்தை சொல்லிவிட்டு செல்லவும்.

விமானப் பயணத்தின் இடையே தங்க புதிய வசதியான இடங்கள்

பயணிகள் விமானங்கள் மாறுவதற்கிடையே பயண நேர இடைவெளியில் வசதியாக சில மணி நேரங்களுக்கு தங்கி, ஓய்வெடுத்துச் செல்ல விமான நிலையங்களில் YOTEL எனப்படும் மிகவும் வசதியான சிறிய ரக அறைகள் கட்டப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி, குளியலறை, 24 மணி நேர பணியாளர் சேவை, பிளாஸ்மா தொலைக்காட்சி போன்ற வசதிகளைக் கொண்டுள்ள இவற்றிற்கு 4 மணி நேரத்திற்கு \$50 டாலர்களிலிருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. இங்கிலாந்தில் உள்ள கற்விக் (Gatwick) விமான நிலையத்தில் கடந்த வருட ஆரம்பத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்பொழுது ஹீத்துறா (Heathrow) விமான நிலையத்திலும் 32 அழகாக வடிவமைக்கப்பட்ட, வசதிகள் நிறைந்த அறைகளைக் கொண்டதாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இவ்வருட முற்பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. பதிவுகளுக்கு: www.yotel.com

மிசிசாகா-பிராம்ரன் சிறீகணேச துர்க்கா ஆலய வருடாந்த உற்சவம்

மிசிசாகா-பிராம்ரன் சிறீகணேச துர்க்கா ஆலய சிறீதுர்க்கை அம்பாள் வருடாந்த உற்சவம் இந்த மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 21ஆம் திகதி பகல் தேர்த் திருவிழாவும், மறுநாளான செவ்வாய்க்கிழமை இரவு கொடியிறக்கமும், 27ஆம் திகதி இரவு பூங்காவன தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.



Jude

Anthony Pillai LL.B. (Canada)
Barrister, Solicitor & Notary Public
Former Asst. Crown Attorney

Phone
416 332 8547

யூட் அந்தோனிப்பிள்ளை

கனடிய வழக்கறிஞர்
முன்னாள் அரச வழக்கறிஞர்

தொலைபேசி
416 332 8547

தொலைநகல்
416 332 8379

2390 Eglinton Ave. East
Suite 259
Scarborough ON
M1K 2P5

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www.sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)

NLR

Media and Sri Lanka's..

Mr. Mike Jempson, Director of The MediaWise Trust, spoke on his experience as a reporter during the protracted conflict in Northern Ireland. He said efforts there to highlight and explain the sufferings of the people on one side to those on the other side had served to bring home the devastating effects of conflict.

Justin Randall, a practicing lawyer, spoke on behalf of the civil liberties advocacy group, the Campaign Against Criminalising Communities (CAMPACC). He said terrorism-related legislation in Western democracies such as Britain had served to stifle discussion of major political issues.

Mr. Suthaharan Nadarajah, editor of the Tamil Guardian newspaper, said the sharp polarisation between Sinhala- and Tamil-language media reflected the depth of the cleavages between their respective ethnic communities.

Poet R. Cheran, (University of Windsor, Canada) pointed out that 'the truth' was socially constructed. Nonetheless, media should strive for objectivity and professionalism in their reporting.

Mr. Balasingham Prabakaran, a director of the Australia-based Inpa Tamil Oli radio spoke of the difficulties under which Tamil Diaspora media had come to be established and had now become a major industry comprising newspaper, radio and satellite TV.

The conference's morning session was chaired by Mr. Ivan Pedropillai, Chairman of the Tamil Writers Guild (TWG) and the afternoon session was chaired by Ms. Vino Kanapathipillai, Deputy Editor of the Tamil Guardian newspaper. The presentations by the speakers on each panel was followed by a question-and-answer session involving the audience which included journalists, human rights and civil liberties activists and representatives of Tamil Diaspora lobby groups.

Mr. Gopi Ratnam of the London based 'Oru Paper' delivered the welcome speech. The President of the IATAJ, Ms. Anandhi Suriyapragasam, who retired after two decades with the BBC's Tamil service, Tamil Ossai, gave the Vote of Thanks. Meanwhile, IATAJ officials echoing the issues of ethnic polarisation and prejudice raised by some of the speakers, said several Colombo-based Sinhala journalists invited to attend the conference had declined, some citing the prevailing political conditions in Sri Lanka.



"ஆசை, ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"

வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நினைங்களாக்கிவிட
இன்றே அழையுங்கள்...

"Honesty, Integrity, Professionalism"

சாள்ஸ் தேவசகாயம் M.A


Sales Representative

Direct: 416-284-5555

24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE
Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED



Graphic Land - 647-219-7576

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா றிசமன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் றிசமன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செல்வாய்க்-கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழியாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவிப்பினர். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேனிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழியாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



ஆலோசனைகளுக்கு

கலசலப்பு தீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

சி.எம். ஆர் வானொலி, tvI தொலைக்காட்சி தெற்காசிய விழா - கொண்டாட்டம்



சி.எம் ஆர் வானொலி tvI தொலைக்காட்சி ஆகியவற்றின் வருடாந்த தெற்காசிய விழாவான கொண்டாட்டம் கடந்த மாதம் 17 18 திகதிகளில் ரொறன்ரோ இன்டர்நாஷனல் சென்டரின் முப்பெரும் அரங்குகளில் இடம்பெற்றது. பத்து வரையிலான மொழிகளில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து உவகையடைய முன்னைய ஆண்டுகளைவிட இம்முறை அதிகூடிய மக்கள் திரண்டிருந்தனர். வணிக நிறுவனங்கள் ஒருபுறமிருக்க, சமூக சேவையுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் காட்சிக் கூடங்கள் இந்தாண்டு அதிகமாகக் காணப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.



The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலையேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca



CANADIAN TAMIL CONGRESS ■ CONGRÈS TAMOULS CANADIEN

31 Progress Avenue, Suite #202, Scarborough M1P 4S6 T: 416-240-0078 F: 416-240-1601 e-mail: info@ctconline.ca

2008 மே 7

ஆடிப் படுகொலையின் 25வது ஆண்டு நினைவு

கனடாவாழ் 3 இலட்சம் தமிழ் மக்கள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் உள்ளத்தை உருக்கும் நிகழ்வே 1983 ஆடிப் படுகொலை. 1983 யூலை 24 முதல் 26 வரை இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலையின்பொழுது, அத்தீவு முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட முறையில் பலிகொள்ளப்பட்டார்கள். அவர்களுடைய தொழிலகங்கள் திட்டமிட்ட முறையில் அழித்தொழிக்கப்பட்டன. ஒருவேளை தமிழர் ஒருவர் அதற்கு இரையாகாது, உயிர்தப்பியிருக்கக் கூடும். என்னும் அநேகமாக அந்தகைய ஒவ்வொருவரையும் குடும்பத்தவர்களோ, நண்பர்களோ அதற்குப் பலியாகியிருப்பார்கள்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் உள்ளத்துள் மறக்கமுடியாத ஒரு தழும்பாக ஆடிப் படுகொலை படிந்துள்ளது. இழப்பிற்குரிய கழிவிரக்கத்தையும் புறந்தள்ளி வெம்பேர் மூண்டது. குருதி கொட்டியது, பேறு படைத்தோர் தமது உறவினர்களையும், உடைமைகளையும், நினைவுகளையும் துறந்து கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். எனினும் அவர்களுடைய வேதனையும் வடுவும் தொடர்ந்து நடிக்கவே செய்கின்றன. இலங்கையில் படுகொலை நிகழ்கையில் வெளியிலக ஊடகங்கள்மீது விதிக்கப்பட்ட தடைபுத்தரவினால், அதனைப் பற்றிய செய்திகள் பலவும் வெளிவராது போயின.

ஆடிப் படுகொலை நிகழ்ந்து 25 ஆண்டுகள் நிறைபுந் தறுவாயில், அப்படுகொலையை எழுது மக்கள் தேர்ந்து, தெளிந்து அமைதிக்கானும் வண்ணம் அதனை நினைவுகூருவதற்கு களையுத் தமிழர் பேரவை விரும்புகிறது. 1983 ஆடிப் படுகொலை பற்றிய செய்திகள், படங்கள், அறிக்கைகள், அத்தாட்சிகள் முதலிய ஆவணங்களைத் திரட்டி, மக்களுக்குப் பயன்படும் வண்ணம் அவற்றை ஒரு நிலையான ஏட்டகத்தில் இட்டுவைக்க களையுத் தமிழர் பேரவை விரும்புகிறது. ஆடிப் படுகொலை வரலாற்றைப் பாரிய அளவில் ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவை. அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களும், அதனை எதிர்கொண்டு தப்பியவர்களும் இந்த வரலாற்றை வரைவதற்குத் தமது அனுபவத்தை சய முன்வருமாறு களையுத் தமிழர் பேரவை வேண்டிக்கொள்கிறது. ஆடி மாதம் முழுவதும் அப்படுகொலை தொடர்பான அஞ்சலியும் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. ஆடிப் படுகொலையை நினைவுகூர்ந்து, தேர்ந்து தெளியும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு களையுத் தமிழர் அனைவரையும் களையுத் தமிழர் பேரவை அழைக்கிறது.

-30-

மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்புகொள்ளவும்:

களையுத் தமிழர் பேரவை

416-240-0078

info@canadiantamilcongress.ca

• Toronto
(416) 240-0078

• Ottawa
(613) 789-9371

• Montreal
(514) 898-8019

• Vancouver
(778) 231-0074

மிக மெல்லியவர்களை

விளம்பரங்களில் பயன்படுத்த பிரான்ஸ் தடை

ஆடை, அணி நாகரிக உலகின் மாற்றங்களை உடனுக்குடன் வெளிக்கொணரும் பிரான்ஸ் நகரில் ஒல்லிக்குச்சி நாரீமணிகளை பயன்படுத்தி நாகரிகத்தை பரப்புவதற்கு தடை விதித்து சட்டம் வரவுள்ளது. நாகரிக சஞ்சிகைகள், விளம்பரங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றில் உடல் மெலிவை மக்களிடையே பரப்பும் விதத்தில் மிக மிக மெலிந்தவர்களை பயன்படுத்த தடை வரவுள்ளதுடன் அப்படியான சந்தர்ப்பங்களில் சிறைத் தண்டனையும், அதிகபட்ச அபராதமாக \$47,000 டாலர்கள் வரை விதிக்க வழிவகுக்கும் சட்டத்தை அமுல்படுத்த அந்நாட்டு செனற் சபைக்கு முன்மொழிந்துள்ளனர்.

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.,M.S.F.D.SR.C.S (Eng), General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.,M.D.,F.R.C.D (C), Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாக்கி ஞான்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO


B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்




SCARBOROUGH OFFICE
3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE
3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதபுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புன்புத்தேவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம புரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புதிதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்



416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதோ

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்